

செலக்சன்

9

அறிவியல்

அங்கு நிலையம்

மதுரை - 625001

செலக்சன்

9

அறிவியல்

ஒன்பதாம் வருப்பு

94430 43338
94430 46662

வெளியிடுவார்

அங்கு நிலையம்

129, வடக்கு ஆவணி மூல வீதி, மதுரை - 625001.

விலை ₹ 200

பாடப்பொருள் அட்டவணை		
வ.எண்	தலைப்பு	பக்க எண்
1.	அளவீடு	3
2.	இயக்கம்	13
3.	பாய்மங்கள்	22
4.	மின்னூட்டமும் மின்னோட்டமும்	31
5.	காந்தவியல் மற்றும் மின்காந்தவியல்	37
6.	ஒளி	44
7.	வெப்பம்	53
8.	ஒளி	59
9.	அண்டம்	67
10.	நம்மைச் சுற்றியுள்ள பொருட்கள்	76
11.	அனு அமைப்பு	82
12.	தனிமங்களின் வகைப்பாட்டு அட்டவணை	90
13.	வேதிப்பிணைப்பு	94
14.	அமிலங்கள், காரங்கள் மற்றும் உப்புகள்	102
15.	கார்பனூம் அவற்றின் சேர்மங்களும்	109
16.	பயன்பாட்டு வேதியியல்	116
17.	விலங்குலகம்	122
18.	திக்களின் அமைப்பு	129
19.	தாவர உலகம் – தாவர செயலியல்	136
20.	விலங்குகளின் தூப்பு மண்டலங்கள்	143
21.	ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம்	155
22.	நுண்ணுயிரிகளின் உலகம்	162
23.	பொருளாதார உயிரியல்	171
24.	குழநிலை அறிவியல்	181
25.	விப்ரே ஆபிஸ் இம்ப்ரஸ்	189
	செய்முறைகள்	191

வ.எண்	தலைப்பு	பக்க எண்
1.	அளவீடு	3
2.	இயக்கம்	13
3.	பாய்மங்கள்	22
4.	மின்னூட்டமும் மின்னோட்டமும்	31
5.	காந்தவியல் மற்றும் மின்காந்தவியல்	37
6.	ஒளி	44
7.	வெப்பம்	53
8.	ஒளி	59
9.	அண்டம்	67
10.	நம்மைச் சுற்றியுள்ள பொருட்கள்	76
11.	அனு அமைப்பு	82
12.	தனிமங்களின் வகைப்பாட்டு அட்டவணை	90
13.	வேதிப்பிணைப்பு	94
14.	அமிலங்கள், காரங்கள் மற்றும் உப்புகள்	102
15.	கார்பனூம் அவற்றின் சேர்மங்களும்	109
16.	பயன்பாட்டு வேதியியல்	116
17.	விலங்குலகம்	122
18.	திக்களின் அமைப்பு	129
19.	தாவர உலகம் – தாவர செயலியல்	136
20.	விலங்குகளின் தூப்பு மண்டலங்கள்	143
21.	ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம்	155
22.	நுண்ணுயிரிகளின் உலகம்	162
23.	பொருளாதார உயிரியல்	171
24.	குழநிலை அறிவியல்	181
25.	விப்ரே ஆபிஸ் இம்ப்ரஸ்	189
	செய்முறைகள்	191

செலக்சன்

ஒன்பதாம் வகுப்பு

9 அறிவியல்

அலகு - 1. அளவீடு

மதிப்பீடு

I. சரியான விடையைத் தேர்ந்தெடு

1. சரியான ஒன்றைத் தேர்ந்தெடு.

அ) மி.மீ < செ.மீ < மீ < கி.மீ ஆ) மி.மீ > செ.மீ > மீ > கி.மீ

இ) கி.மீ < மீ < செ.மீ < மி.மீ ஈ) மி.மீ > மீ > செ.மீ > கி.மீ

விடை : அ) மி.மீ < செ.மீ < மீ < கி.மீ

2. அளவுகோல், அளவிடும் நாடா மற்றும் மீட்டர் அளவுகோல் ஆகியவை கீழ்க்கண்ட எந்த அளவை அளவிடப் பயன்படுகின்றன?

அ) நிறை ஆ) எடை இ) காலம் ஈ) நீளம் விடை : ஈ) நீளம்

3. ஒரு மெட்ரிக் டன் என்பது

அ) 100 குவின்டால் ஆ) 10 குவின்டால் இ) 1/10 குவின்டால் ஈ) 1/100 குவின்டால் விடை : ஆ) 10 குவின்டால்

4. கீழ்க்கண்டவற்றுள் எது நிறையை அளவிடும் கருவியல்ல?

அ) சுருள் தராக ஆ) பொதுத் தராக இ) இயற்பியல் தராக ஈ) எண்ணியல் தராக

விடை : அ) சுருள் தராக

II. கோடிட்ட இடங்களை நிரப்பு.

1. ன் அலகு மீட்டர் ஆகும்.

விடை : நீளத்தின்

2. 1 கி.கி. அரிசியினை அளவிட தராக பயன்படுகிறது.

விடை : பொதுத்

3. கிரிக்கெட் பந்தின் தடிமனை அளவிடப் பயன்படுவது கருவியாகும்.

விடை : வெள்ளியர் அளவி

4. மெல்லிய கம்பியின் ஆரத்தை அளவிட பயன்படுகிறது.

விடை : திருகு அளவி

5. இயற்பியல் தராசைப் பயன்படுத்தி அளவிடக்கூடிய துல்லியமான நிறை.....ஆகும்.

விடை : 10 மில்லிகிராம்

செலக்கன் 9 அறிவியல்

4

அலகு 1**III. சரியா ? தவறா ? தவறெனில் திருத்துக.**

1. மின்னோட்டத்தின் SI அலகு கிலோகிராம்.

விடை : தவறு

சரியான கூற்று : மின்னோட்டத்தின் SI அலகு ஆம்பியர்.

2. கிலோமீட்டர் என்பது ஒரு SI அலகு முறை.

விடை : தவறு

சரியான கூற்று : மீட்டர் என்பது ஒரு SI அலகு முறை.

3. அன்றாட வாழ்வில், நாம் நிறை என்ற பதத்திற்குப் பதிலாக எடை என்ற பதத்தைப் பயன்படுத்துகிறோம்.

விடை : சரி

4. இயற்பியல் தராசு, பொதுத் தராசை விடத் துல்லியமானது. அது மில்லிகிராம் அளவிற்கு நிறையைத் துல்லியமாக அளவிடப்பயன்படுகிறது.

விடை : சரி

5. ஒரு டிகிரி செல்சியஸ் என்பது 1K இடைவெளி ஆகும். பூஜ்ஜியம் டிகிரி செல்சியஸ் என்பது 273.15K

விடை : சரி

6. வெர்ஸியர் அளவியின் உதவியால் 0.1 மி.மீ அளவிற்கும், திருகு அளவியின் உதவியால் 0.01 மி.மீ அளவிற்கும் துல்லியமாக அளவிட முடியும்.

விடை : சரி

IV. பொருத்துக.

இயற்பியல் அளவு	SI அலகு
a) நீளம்	a) கெல்வின்
ஆ) நிறை	b) மீட்டர்
இ) காலம்	c) கிலோகிராம்
ஈ) வெப்பநிலை	d) விநாடு

விடைகள்:

இயற்பியல் அளவு	SI அலகு
a) நீளம்	b) மீட்டர்
ஆ) நிறை	c) கிலோகிராம்
இ) காலம்	d) விநாடு
ஈ) வெப்பநிலை	e) கெல்வின்

விடைகள்:

கருவி	அளவிடப்படும் பொருள்	கருவி	அளவிடப்படும் பொருள்
a) திருகு அளவி	a) காய்கறிகள்	a) திருகு அளவி	b) நாணயம்
ஆ) வெர்ஸியர் அளவி	b) நாணயம்	ஆ) வெர்ஸியர் அளவி	d) கிரிக்கெட் பந்து
இ) சாதாரணத் தராசு	c) தங்க நடக்ககள்	இ) சாதாரணத் தராசு	a) காய்கறிகள்
ஈ) மின்னனுத் தராசு	d) கிரிக்கெட் பந்து	ஈ) மின்னனுத்தராசு	c) தங்கநடக்ககள்

V. கூற்று மற்றும் காரணம் வகை விளாக்கள்.

பின்வருமாறு விடையளிப்பார்கள்.

1. கூற்று (A) : ஒரு கையின் நிறை 10 கி.கி என்பது அறிவியல் பூர்வமாக சரியான வெளிப்படுத்துதல் ஆகும்.

காரணம் (R) : அன்றாட வாழ்வில் நாம் நிறை என்ற வார்த்தைக்குப் பதிலாக எடை என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறோம்.

அ) Aமற்றும் Rஇரண்டும் சரி. ஆனால் Rஎன்பது சரியான விளக்கம் அல்ல.

ஆ) Aமற்றும் Rஇரண்டும் சரி. மேலும் Rஎன்பது சரியான விளக்கம்.

இ) Aசரி ஆனால் Rதவறு.

ஈ) Aதவறு ஆனால் Rசரி.

விடை : ஆ) Aமற்றும் Rஇரண்டும் சரி. மேலும் Rஎன்பது சரியான விளக்கம்.

செலக்சன் 9 அறிவியல்

5

அலகு 1

2. கூற்று (A) : $0^{\circ}\text{C} = 273.16 \text{ K}$ நாம் அதை முழு எண்ணாக 273K என எடுத்துக் கொள்கிறோம்.

காரணம் (R) : செல்சியஸ் அளவை கெல்வின் அளவிற்கு மாற்றும்போது 273 ஐக் கூட்டுளால் போதுமானது.

(அ) Aமற்றும் Rஇரண்டும் சரி. ஆனால் Rஎன்பது சரியான விளக்கம் அல்ல.

(ஆ) Aமற்றும் Rஇரண்டும் சரி. மேலும் Rஎன்பது சரியான விளக்கம்.

(இ) Aசரி ஆனால் Rதவறு.

(ஈ) Aதவறு ஆனால் Rசரி.

விடை: (ஆ) Aமற்றும் Rஇரண்டும் சரி. மேலும் Rஎன்பது சரியான விளக்கம்.

3. கூற்று (A) : இரண்டு வான்பொருட்களுக்கு இடையே உள்ள தொலைவு ஒன்றி ஆண்டு என்ற அலகினால் அளக்கப்படுகிறது.

காரணம் (R) : ஒன்றியானது தொடர்ந்து ஒரு ஆண்டு செல்லக்கூடிய தொலைவு ஒர் ஒன்றிஆண்டு எனப்படும்.

(அ) Aமற்றும் Rஇரண்டும் சரி. ஆனால் Rஎன்பது சரியான விளக்கம் அல்ல.

(ஆ) Aமற்றும் Rஇரண்டும் சரி. மேலும் Rஎன்பது சரியான விளக்கம்.

(இ) Aசரி ஆனால் Rதவறு.

(ஈ) Aதவறு ஆனால் Rசரி.

விடை: (ஆ) Aமற்றும் Rஇரண்டும் சரி. மேலும் Rஎன்பது சரியான விளக்கம்.

VI. மிகச்சுருக்கமாக விடையளிக்க.

1. அளவீடு என்றால் என்ன ?

விடை: ஒரு பொருளின் அளவு மற்றும் எண் மதிப்பைத் தீர்மானிப்பதே அளவீடு என்று வரையறுக்கப்படுகிறது.

2. SIஅலகு - வரையறு

விடை: SIஅலகு முறை என்பது பண்டைய அலகு முறைகளைவிட நவீனமயமான மற்றும் மேம்படுத்தப்பட்ட அலகு முறையாகும்.

3. SIஅலகின் விரிவாக்கம் என்ன ?

விடை: SIஅலகின் விரிவாக்கம் :பன்னாட்டு அலகு முறை (International System of Units).

4. மீச்சிற்றளவு - வரையறு.

விடை: ஒரு மீட்டர் அளவுகோலினால் அளக்க முடிந்த மிகச் சிறிய அளவு அதன் மீச்சிற்றளவு எனப்படும்.

5. திருகு அளவியின் புரிக்கோல் பற்றி உனக்கு என்ன தெரியும் ?

விடை : உருளையின் மேல்புறத்தில் திருகின் அச்சுக்கு இணையாக மில்லி மீட்டர் அளவுகள் குறிக்கப்பட்ட அளவுகோல் உள்ளது. இது புரிக்கோல் (PS) எனப்படும்.

6. 2 மீநீளம் கொண்ட ஒரு மெல்லிய கம்பியின் விட்டத்தை உனது கருவிப் பெட்டியிலிருக்கும் அளவுகோலால் உன்னால் கண்டறிய முடியுமா ?

***விடை :**

* முடியாது. 2 மீ நீளம் கொண்ட ஒரு மெல்லிய கம்பியின் விட்டத்தை கருவிப் பெட்டியிலிருக்கும் அளவுகோலால் கண்டறிய முடியாது.

* திருகு அளவியினைக் கொண்டு கம்பியின் விட்டத்தைக் கண்டறியலாம்.

சூலக்சன் 9 அறிவியல்

8

அலகு 1

- * நாணயத்தின் வெவ்வேறு பகுதிகளைத் திருகு அளவியின் சமதளப் பரப்புகளுக்கிடையே வைத்து சோதனையைத் திரும்பச் செய்யவும்.
- * அளவீடுகளை அட்வணைப்படுத்தவும்.
- * கடைசிக் கட்டத்தில் உள்ள பல்வேறு அளவுகளின் சராசரி நாணயத்தின் தடிமனைக் கொடுக்கும் சுழிப்பிழையீடுகளை.
- * சுழித்திருத்தம் தேவையில்லை.

வ.எண்	புரிக்கோல் அளவு P.S.R (மி.மி)	தலைக்கோல் ஒன்றிப்பு HSC	தலைக்கோல் அளவு (HSR) = தலைக்கோல் ஒன்றிப்பு X மீச்சிற்றளவு (HSCXLC)	திருத்தப்பட்ட தலைக்கோல் அளவு (CHSR) = தலைக்கோல் அளவு ± சுழித்திருத்தம்	மொத்த அளவு = PSR + CHSR
1.					
2.					
3.					
சராசரி =மி.மி					

ஒருஞ்சுபாய் நாணயத்தின் தடிமன் =மி.மி

IX. கணக்கீடுகள்.

1. இனியன் ஒரு ஒளி ஆண்டு என்பதனை 9.46×10^{15} மி எனவும் எழிலன் 9.46×10^{12} கி.மி எனவும் வாதிடுகின்றனர். யார் கூற்று சரி? உள்ள விடையையியாய்ப்படுத்து. தீர்வு:

இனியனின்கூற்று சரி.

ஒளியானது ஒரு வினாடிக்கு 3×10^8 மீதூர்த்தைக் கடக்கிறது.

$$1 \text{ஆண்டில் உள்ள மொத்த வினாடிகள்} = 365 \times 24 \times 60 \times 60$$

$$= 3.153 \times 10^7 \text{ வினாடிகள்}$$

$$\begin{aligned} 1 \text{ஒளி ஆண்டு} &= 3.153 \times 10^7 \times 3 \times 10^8 \\ &= 9.46 \times 10^{15} \text{ மி} \end{aligned}$$

2. ஒரு இரப்பர் பந்தின் விட்டத்தை அளவிடும் போது முதன்மை அளவுகோவின் அளவு 7 செ.மி, வெர்ஸியர் ஒன்றிப்பு 6 எனில் அதன் ஆரத்தினைக் கணக்கிடுக.

தீர்வு:

முதன்மைக் கோல் அளவு (MSR) = 7 செ.மி = 70 மி.மி

வெர்ஸியர் ஒன்றிப்பு (VC) = 6

ஆரம் = ?

இரப்பர் பந்தின் விட்டம் = முதன்மைக் கோல் + (வெர்ஸியர் ஒன்றிப்பு X மீச்சிற்றளவு) - சுழிப்பிழை

$$\text{MSR} + [(VC \times LC) - ZE]$$

$$= 70 + (6 \times 0.1) - 0$$

$$= 70 + 0.6$$

$$\text{விட்டம்} = 70.6 \text{ மி.மி}$$

சூலக்கள் 9 அறிவியல்

9

அலகு 1

$$\text{இரப்பர் பந்தின் ஆரம்} = \frac{\text{விட்டம்}}{2}$$

$$= \frac{70.6}{2} = 35.3 \text{ மி.மி}$$

3. ஜந்து ரூபாய் நாணயத்தினை திருகு அளவியால் அளக்கும் பொழுது அதன் புரிக்கோல் அளவு 1 மி.மி அதன் தலைக்கோல் ஒன்றிப்பு 68 எனில், அதன் தடிமனைக் காண்க.
தீர்வு :

$$\text{புரிக்கோல் அளவு (PSR) = 1 மி.மி}$$

$$\text{தலைக்கோல் ஒன்றிப்பு (HSC) = 68}$$

$$\text{ஜந்து ரூபாய் நாணயத்தின் தடிமன்} = \text{PSR} + \text{CHSR}$$

$$\text{திருத்தப்பட்ட தலைக்கோல் ஒன்றிப்பு CHSC = HSC \pm ZC$$

$$Z.E = 0; ZC = 0$$

$$CHSC = 68 + 0 = 68$$

$$CHSR = CHSC \times LC \quad (LC = 0.01 \text{ மி.மி})$$

$$CHSR = 68 \times 0.01 = 0.68 \text{ மி.மி}$$

$$\therefore \text{ஜந்து ரூபாய் நாணயத்தின் தடிமன்} = 1 + 0.68 = 1.68 \text{ மி.மி}$$

4. 98 நியூட்டன் எடையுள்ள ஒரு பொருளின் நிறையைக் காண்க.

தீர்வு : பொருளின் எடை (W) = 98 நியூட்டன்

$$\text{புவியின்படி மூடுக்கத்தின் மதிப்பு} \quad g = 9.8 \text{ மீ/செக்க}^2$$

$$w = mg$$

$$\text{பொருளின் நிறை} m = \frac{w}{g}$$

$$m = \frac{98}{9.8} = \frac{1}{0.1} = \frac{10}{1} = 10 \text{ கி.கி}$$

$$\therefore \text{பொருளின் நிறை} m = 10 \text{ கி.கி}$$

கூடுதல் வினாக்கள் விடைகள்

பகுதி - I.

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. (ஒரு மதிப்பெண்)

1. ஒளிச்செறிவின் SI அலகு.....

அ) ஆம்பியர் ஆ) கெல்வின் இ) கேண்டலா ஏ) மோல் விடை : இ) கேண்டலா

2. பூமியில் ஒரு மரிதனின் நிறை 50.கி.கி எனில் அவரின் எடை எவ்வளவு?

அ) 800 நியூட்டன் ஆ) 600 நியூட்டன் இ) 590 நியூட்டன் ஏ) 490 நியூட்டன்
விடை : ஏ) 490 நியூட்டன்

3. ஒரு விண்ணியல் ஆரம் =

அ) 3.36 ஓளி ஆண்டு ஆ) 3.46 ஓளி ஆண்டு
இ) 3.26 ஓளி ஆண்டு ஏ) 3.56 ஓளி ஆண்டு விடை : இ) 3.26 ஓளி ஆண்டு

4. $1 \text{ மில்லியம்} = \dots$

அ) $3.16 \times 10^9 \text{ வினாடி}$ ஆ) $3.16 \times 10^{10} \text{ வினாடி}$
இ) $3.16 \times 10^{11} \text{ வினாடி}$ ஏ) $3.16 \times 10^{12} \text{ வினாடி}$ விடை : அ) $3.16 \times 10^9 \text{ வினாடி}$

5. நிலவில் புவியின்படி மூடுக்கம்.....

அ) 1.62 மி/வி^2 ஆ) 1.64 மி/வி^2 இ) 1.65 மி/வி^2
எ) 1.63 மி/வி^2
விடை : எ) 1.63 மி/வி^2

சூலக்கள் 9 அறிவியல்

10

அலகு 1**பகுதி -II.****மிகச் சுருக்கமாக விடையளி. (இரண்டு மதிப்பெண்கள்)**

1. அ) என்பது குரிய குடும்பத்திற்கு வெளியே உள்ள வானியல் பொருட்களின் தூரத்தை அளவிடப் பயன்படுகிறது.
ஆ) 1 AU என்பதன் மதிப்பு

விடை : அ) விண்ணியல் ஆரம் ஆ) 1.496×10^8 மீ

2. அ) 1 மெட்ரிக் டன் = கி.கி

ஆ) காலத்தின் மிகப் பெரிய அலகு ஆகும்.

விடை : அ) 1000 கிகி ஆ) மில்லினியம்

3. கொடுக்கப்பட்டக் கூற்றினையும், காரணத்தினையும் நன்றாக ஆராய்ந்து சரியான விடையினை தேர்வு செய்க.

கூற்று (A) : வெர்னியர் அளவிடையப் பயன்படுத்தி பொருளின் உள்விட்டம் மற்றும் வெளிவிட்டத்தை அளக்க முடியும்.

காரணம் (R) : இது ஹு-உக்ஸ் விதிப்படி இயங்குகிறது.

அ) Aசரி, Rஎன்பதுசரியான விளக்கம். ஆ) Aசரி, Rஎன்பதுசரியான விளக்கம் அல்ல.

இ) Aமற்றும் Rஇரண்டுமேதவறு. ஈ) Aமற்றும் Rஇரண்டுமேசரி.

விடை : ஆ) A சரி, Rஎன்பதுசரியான விளக்கம் அல்ல.

4. தவறான கூற்றுகளைத் திருத்தி எழுதுக.

அ) வெப்பநிலையின் SI அலகு செல்கியஸ் ஆகும்.

விடை : தவறு

சரியான கூற்று : வெப்பநிலையின் SI அலகு கெல்வின் ஆகும்.

ஆ) 0°C என்பது பொதுவாக தனிச்சூழி வெப்பநிலை எனப்படும்.

விடை : தவறு

சரியான கூற்று : 0 K என்பது பொதுவாக தனிச்சூழி வெப்பநிலை எனப்படும்.


5. வரையறு – அனு நிறை அலகு.

விடை :

அனுநிறை அலகு : புரோட்டான், நியூட்ரான் மற்றும் எலக்ட்ரான் போன்ற துகள்களின் நிறையை அனுநிறை அலகால் அளவிடலாம்.

அனுநிறை அலகு (1 aamp) = C^{12} அனுவின்நிறையில் $1/12$ மடங்கு ஆகும்.

6. வெர்னியர் அளவியின் படம் வரைந்து பாகங்களைக் குறி.

விடை :

அலகு- 4. மின்னாட்டமும் மின்னோட்டமும்

മതിപ്പ്

I. சரியான விடையைத் தேர்ந்தெடு.

III. சரியா? தவறா? தவறெனில் திருத்துக.

1. மின்னியல் நடுநிலை எண்பது கூழி மின்னூட்டம் அல்லது சமமான அளவு நேர் மற்றும் எதிர் மின்னூட்டம் உள்ளதைக் குறிக்கும். விடை: சரி
2. ஒரு மின் சுற்றில் அம்மீட்டர் பக்க இணைப்பில் இணைக்கப்படும். விடை: தவறு
சரியான கூற்று: ஒரு மின்சுற்றில் அம்மீட்டர் தொடர் இணைப்பில் இணைக்கப்படும்.
3. மின்பகு திரவத்தினுள் ஆனோடு எதிர்மின் குறிச்செய்து. விடை: தவறு
சரியான கூற்று: மின்பகு திரவத்தினுள் ஆனோடு நேர்மீன் குறிச்செய்து.
4. மின்னோட்டம் காந்த விளைவை ஏற்படுத்தும். விடை: சரி

IV. பொருத்துக:

1. மின்னூட்டம்	அ) ஓம்
2. மின்னமுத்த வேறுபாடு	ஆ) ஆம்பியர்
3. மின்புலம்	இ) கூலூம்
4. மின்தடை	ஈ) நியூட்டன் கூலூம் ⁻¹
5. மின்னோட்டம்	உ) வோல்ட்

விடை:

1. மின்னூட்டம்	இ) கூலூம்
2. மின்னமுத்த வேறுபாடு	உ) வோல்ட்
3. மின்புலம்	எ) நியூட்டன் கூலூம் ⁻¹
4. மின்தடை	அ) ஓம்
5. மின்னோட்டம்	ஆ) ஆம்பியர்

V. கருத்துரை விளாக்கள்:

1. உயர் மின்திறன் கம்பியில் அமர்ந்திருக்கும் ஒரு பறவை பாதுகாப்பாகவே உள்ளது. எப்படி? விடை: காரணம் :

- ★ பறவையின் இரு கால்களுக்கிடையே உள்ள மின்னமுத்த வேறுபாடு மாறாமல் இருப்பதால் கம்பியில் மின்னோட்டம் பாய்ந்தாலும் பறவை பாதுகாப்பாக உள்ளது.
★ இருப்பினும் அப்பறவையின் சிறுகுகள் அல்லது கால்கள் நீண்டு இரண்டாம் கம்பியை மின்னாற்றலுடன் இணைத்தால், எலக்ட்ரான்களுக்கான பாதை பறவையின் உடலினுள் திறக்கப்பட்டு, மின்னோட்டம் பாய்ந்து பறவை இறக்க நேரிடும்.

2. சூரிய மின்கலத்தின் மின்னமுத்தம் எப்போதும் மாறாமல் இருக்குமா? கலந்தாய்வு செய்க.

விடை:

- ★ சூரியமின்கலத்தின் மின்னமுத்தம் எப்போதும் ஒரே சீராக இருக்காது.
★ சூரியக் கதிர்வீச்சானது சூரியங்களின் செறிவிலிருந்து உயர் செறிவிற்குச் செல்வதால் சூரிய மின்கலத்தின் மின்னமுத்தம் ஒரே சீராக இருப்பதில்லை.
★ ஏனெனில், சூரிய மின்கலம் "ஒளி மின்னமுத்த விளைவு" தத்துவத்தின் அடிப்படையில் செயல்படுகிறது.
★ ஒளி மின்கல சூரியின் பண்புகளான மின்னோட்டம், மின்னமுத்தம், மின்தடை ஆகியவை சூரிய ஒளிச்செறிவினைப் பொறுத்து மாறுபடும்.

3. மாறு மின்னோட்டத்தின் மூலம் மின்மூலாம் பூச முடியுமா? காரணம் கூறு.

விடை:

- ★ மாறு மின்னோட்டத்தின் மூலம் மின்மூலாம் பூச முடியாது.
★ மின் மூலாம் பூசதல் எண்பது அயனிகளின் தொடர்ச்சியான நகர்வினால் உண்டாகும் நிகழ்வு ஆகும். இது மாறுதிசை மின்னோட்டத்தில் நிகழுது.

VII. பயிற்சிக் கணக்குகள்:

1. நெகிழிச் சீப்பு ஒன்றை தலைமுடியில் தேய்ப்பதனால் அது $-0.4C$ மின்னூட்டத்தைப் பெறுகிறது எனில் (அ) எந்தப் பொருள் எலக்ட்ரானை இழந்தது? எது எலக்ட்ரானைப் பெற்றது? (ஆ) இந்திகழில் இடம்பெயர்த்தப்பட்ட எலக்ட்ரான்களின் எண்ணிக்கை எவ்வளவு?

தீர்வு:

(அ) தலைமுடி எலக்ட்ரான்களை இழந்தது, சீப்பின் நூனிப்பகுதி எலக்ட்ரான்களைப் பெற்றது.

(ஆ) நெகிழிச் சீப்பு பெற்ற மின்னூட்டம் $q = -0.4C$

மின்னூட்டம் $q = ne$

$n - 1C$ ல் உள்ள எலக்ட்ரான்களின் எண்ணிக்கை

$e - ஒரு எலக்ட்ரானின் மின்னூட்டம் = 1.6 \times 10^{-19} C$

$$q = ne$$

$$n = q/e$$

$$-0.4 C$$

$$n = \frac{-0.4}{1.6 \times 10^{-19}} ; -0.25 \times 10^{19} = 2.5 \times 10^{18} \text{ எலக்ட்ரான்கள்}$$

இந்திகழில் இடம்பெயர்த்தப்பட்ட எலக்ட்ரான்களின் எண்ணிக்கை = 2.5×10^{18}

2. $2.5A$ அளவு மின்னோட்டம் மின் விளக்கு ஒன்றின் வழியே 2 மணி நேரம் பாய்ந்தால், அதன் வழியே செல்லும் மின்னூட்டத்தின் மதிப்பைக் கணக்கிடுக.

தீர்வு:

$$\text{நேரம் } 't' = 2 \text{ மணி}$$

$$'t' = 2 \times 60 \times 60 = 7200 \text{ வினாடிகள்}$$

$$\text{மின்னோட்டம் } 'I' = 2.5A$$

$$\text{மின்னூட்டத்தின் மதிப்பு } q = ?$$

$$I = q/t ; q = I \times t = 2.5 \times 7200 = 18,000$$

$$\text{மின்னூட்டத்தின் மதிப்பு } (q) = 18000C$$

3. மின்தடையம் ஒன்றில் பாயும் மின்னோட்டம் (I) மற்றும் அதன் குறுக்கே உருவாகும் மின்னழுத்த வேறுபாடு (V) ஆகியவற்றின் மதிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. மின்தடையத்தின் மின்தடைமதிப்பு என்ன?

I(ஆம்பியர்)	0.5	1.0	2.0	3.0	4.0
V(வோல்ட்)	1.6	3.4	6.7	10.2	13.2

[நிலைவுக் குறிப்பு: V-I வரைபடத்தை வரைந்து

அதன் சாய்வை எடுக்கவும்]

தீர்வு: மின்தடையின் மதிப்பானது (R), சாய்விலிருந்து பெறப்படுகிறது.


$$\text{சாய்வு } R = \frac{AC}{BC}$$

$$= \frac{6.8}{2} = 3.4$$

$$\therefore \text{ஓம் விதிப்படி, } V = IR$$

$$R = \frac{V}{I}$$

$$= \frac{6.8}{2} = 3.4$$



അലക്കു - 8. തൃജി

மதிப்பீடு

II. கோட்டீடுங்களை நிரப்பு:

1. ஒலி என்பது அலை. எனவே ஒலி ஊட்டுவ ஊடகம் தேவை. விடை : நெட்ட
 2. ஒரு விநாடியில் உருவாகும் அதிர்வகளின் எண்ணிக்கை எனப்படும். விடை : அதிர்வென்
 3. திடப்பொருளில் ஒலியின் திசைவேகமானது, தீரவத்தில் உள்ள திசைவேகத்தை விட
 விடை : அதிகம்
 4. அதிர்வரும் பொருட்கள் உருவாக்கும். விடை : ஒலியை
 5. ஒலிச் செறிவானது ஸ்திர மடங்கிற்கு நோர்த்தகவில் உள்ளது. விடை : வீச்க
 6. உடலில் ஏற்படும் ஒலிகளை உணர யயன்படுத்தப்படும் மருத்துவக் கருவி..... .
 விடை : இதயத்துழப்பளவி
 7. ஒலியை நீட்டிக்கும் தொடர் எதிரொலித்தலுக்கு என்று பெயர்.
 விடை : எதிர் மழுக்கம்

III. ପୋର୍ନକୁଳ:

1. இசைக்கவை	அ) காற்றின் அடர்த்தி அதிகமாக உள்ள புள்ளி
2. ஒலி	ஆ) சமயிலையில் இருந்து ஏற்படும் பெரும இடப்பெயர்க்கீ
3. அழுத்தங்கள்	இ) 20000 ஜி விட அதிகமாக அதிர்வெண் கொண்ட ஒலி
4. வீச்சு	ஈ) நெட்டலைகள்
5. மீயாலி	உ) ஒலியின் உற்பத்தி

சூலக்சன் 9 அறிவியல்

61

அலகு 8

V. விரிவாக விடையளி.

1. நெருக்கங்கள் மற்றும் அழுத்தங்கள் எவ்வாறு உண்டாகின்றன? படத்துடன் விளக்குக.

விடை :

- ★ நெருக்கமும் நெகிழிச்சியமாகச் செல்லும் அலைகளே நெட்டலைகள் எனப்படுகின்றன.
- ★ நெட்டலைகள் ஊடகத்தின் துகள்கள் பரவும் திசைக்கு இணையாக முன்னும் பின்னுமாக அதிர்வறுகின்றன.
- ★ முன்னும் பின்னுமாக அதிர்வறும் (நெட்டலைகள்) ஒலியும் ஒரு நெட்டலையாகும்.
- ★ ஊடகத்திலுள்ள துகள்கள் நெருக்கமும் நெகிழிச்சியும் அடையும்போதுதான் அதன் வழியே ஒலி அலைகள் செல்லமுடியும்.
- ★ நெருக்கம் என்பதுதுகள்கள் அருகருகேஇருக்கும் பகுதியாகும்.
- ★ நெகிழிவு என்பது குறைந்த அழுத்தம் உள்ள பகுதி ஆகும். அங்கு, துகள்கள் விலகியேஇருக்கும்.
- ★ ஒலி என்பது எந்திரவியல் நெட்டலைக்கு ஒரு உதாரணமாகும்.

2. ஒலியின் எதிரொலிப்பு விதிகளை சோதனை மூலம் விளக்குக.

விடை :

நோக்கம் :

ஒலியின் எதிரொலித்தல் விதிகளைச் சரிபார்த்தல்.

தேவையான பொருட்கள் :

நிறுத்துக் கட்காரம், அட்டையினாலான ஒரே மாதிரியான இரண்டு குழாய்கள், காகித அட்டை போன்றவை.

விதி 1 : ஒலியானது ஒரு புள்ளியில் ஏற்படுத்தும் படுகோணமும் அது எதிரொலிக்கும் கோணமும் சமமாக இருக்கும்.

விதி 2 : ஒலி படும் திசை, எதிரொலிக்கும் திசை மற்றும் அப்புள்ளியில் வரையப்பட்ட செங்குத்துக்கோடு ஆகியவை ஒரே தளத்தில் அமைகின்றன.



செய்முறை :

- * குவரையொட்டி மேசை ஒன்றினை வைத்து, படத்தில் காட்டியவாறு இரு அட்டையினாலான குழாய்களை வைக்கவும்.
- * ஒரு குழாயின் திறந்த முனையின் அருகே நிறுத்துக் கட்காரத்தை வைக்கவும்.
- * மறுகுழாயின் வழியே ஒலியினை உணர முயற்சிக்கவும்.
- * இரு குழாய்களுக்கு நடுவே சார்ட் பேப்பர் அல்லது காகித அட்டையைக் கொண்டு மரத்துப்பு ஏற்படுத்தவும்.
- * குழாயின் கோணத்தை மாற்றி அதிகப்பட்ச ஒலியினை பெறவும்.
- * இச்சோதனையை பல்வேறு படுகோணங்களுக்கு, அதன் எதிரொலிப்பு கோணங்களைக் கண்டறிந்து அட்டவணைப்படுத்தவும்.
- * அட்டவணையிலிருந்து படுகோணமும் எதிரொலிப்புக் கோணமும் சமம் என்பதை உணர முடியும்.

வ.எண்	படுகோணம் (i)	எதிரொலிப்புக் கோணம் (r)
1.	40°	40°
2.	35°	35°
3.	30°	30°
4.	25°	25°
5.	20°	20°

VI. கணக்கீடுகள்.

1. ஒலியின் அதிர்வெண் 600 Hz எனில், அதனை உண்டாக்கும் பொருள், ஒரு நிமிடத்திற்கு எத்தனை முறை அதிர்வழும்?

தீர்வு:

ஒலியின் அதிர்வெண் 100 Hz எனில் ஒலியை உண்டாக்கும் பொருள் 1 வினாடிக்கு 100 முறை அதிர்வழும்.

ஃ ஒலியின் அதிர்வெண் 600 Hz எனில் ஒலியை உண்டாக்கும் பொருள் 1 வினாடிக்கு 600 முறை அதிர்வழும்.

$$1\text{நிமிடம்} = 60 \text{ வினாடி}$$

$$\begin{aligned} \text{ஒரு வினாடிக்கு அதிர்வுகளின் எண்ணிக்கை} &= 600 \\ 60 \text{ வினாடிக்கு} (1\text{நிமிடம்}) \text{ அதிர்வுகளின் எண்ணிக்கை} &= 600 \times 60 = 36000 \\ \text{எனவே அந்தப்பொருள் ஒரு நிமிடத்திற்கு} &36000 \text{ முறை அதிர்வழும்.} \end{aligned}$$

2. 750 மீட்டர் உயரமுள்ள ஒரு கோபுரத்தின் உச்சியிலிருந்து ஒரு கல்லை அதன் கீழே உள்ள குளத்தில் போட்டால், குளத்து நீர் தெளிக்கும் ஒலியை கோபுரத்தின் உச்சியில் கேட்க இயலுமா?

தீர்வு:

$$s = 750 \text{ மீட்டர்}$$

$$g = 10 \text{ ms}^{-2}$$

$$u = 0$$

$$= 340 \text{ மி/வி}$$

$$s = ut + \frac{1}{2}gt^2 (a=g)$$

$$750 = 0 + \frac{1}{2} \times 10 \times t^2$$

$$750 = 5t^2$$

$$t^2 = \frac{750}{5} = 150$$

$$t = \sqrt{150} = 12.25$$

$$t = 12.25 \text{ வினாடி}$$

$$\text{மீண்டும் ஒலியைக் கேட்பதற்கான நேரம்} = \frac{750}{340}$$

$$t = 2.21 \text{ வினாடி}$$

$$\text{மொத்த நேரம்} = 12.25 + 2.21$$

$$\therefore 14.46 \text{ வினாடிக்குப்பின் ஒலியைக் கேட்க இயலும்.$$

அலகு-12. தனிமங்களின் வகைப்பாட்டு அட்டவணை

ମାତ୍ରିପଣ୍ଡି

I. சரியான விடையைக் கேள்வுகள் :

1. டாப்ரிஸ் மும்மை விதியோடு தொடர்பு கொண்டிருந்தால், நியூலாங்தோடு தொடர்புடையது எது?

அ) நவீன தனிம் அட்டவணை
இ) எண்ம விதி

ஆ) ஹா உண்டாஸ் விதி
ச) பெளவீயின் விலக்கல் கோட்பாடு

3. நவீன தனிம அட்டவணையின் தனிமங்கள் தொகுதி தொடர்களாக

அடுக்கப்பட்டுள்ளன.

14 - 18 in 8 min

1. டாபரினர் மும்மை நிலையில் நடு தனிமத்தின் அனு எடையானது முதல் மற்றும் மூன்றாம் அனு விளையிக் கொட்ட இடத்தை நிர்வாயிக்கிறார்கள்.

விடை: சுராசா 2. அமியலாபத்துக்கள் / மீது வடிப்பத்துக்களில் அங்கு வண்ணான் தொகுதியில் தானும் மீ.

2. திராய் மாடுகளை / பற்றி மாடுகளை தணிய ஆடையூலையால் தொழுநியல் கணப்படுத்துவதை விடை : 18 வகு

3. தனிமங்களை அட்டவணைப்படுத்துவதில் டாபர்ஸீர், நியலாந்து மற்றும் மாண்டெஸ்வ் இவர்களின் ஆட்படைக் கொள்கை ஆகும். விடை: அனு நிறை

4. தீர்வு லோகத்திற்கு எடுத்துக்காட்டு விடை:பாதுரசம்

III. പാരുത്തുക:

1.	மும்மைவிதி	-	அ) நியலாங்கு
2.	கார உலோகம்	-	ஆ) கால்சியம்
3.	எண்ம விதி	-	இ) ஹென்றி மோஸ்லே
4.	கார மண் உலோகம்	-	ஈ) சோடியம்
5.	நவீன் ஆவர்த்தன விதி	-	உ) டாபர்ளீ

പിള്ളി

1. மும்பை விதி	-	ஒ) டாபர்ஸ்
2. கார உலோகம்	-	ஈ) சோடியம்
3. எண்ம விதி	-	அ) நியுவாந்து
4. கார மண் உலோகம்	-	ஆ) கால்சியம்
5. நவீன ஆவர்த்தன விதி	-	இ) ஹென்றி மோஸ்லே

IV. சரியா ? குவறா ? குவறெனில் திருத்துகள்.

1. நியுலாந்தின் தனிம அட்டவணை தனிமத்தின் நிறையையும் நவீன தனிம அட்டவணை தனிமத்தின் அணு எண்ணையும் அடிப்படையாகக் கொண்டது. **விடை:** சரி

விடை: தவறு

சரியான கூற்று : உலோகங்கள் எவ்வளர்தான்களை மீக்கும்.

3. உலோகப்போலிகள் உலோகம் மற்றும் அலோகப்பண்புகளை

<http://www.ams.org/journals/mcom>

செலக்சன் 9 அறிவியல்**91****அலகு 12**

4. லாந்தனைடுகள் மற்றும் ஆக்டைனைடுகள் அட்டவணையின் ஆடியில் வைக்கப்பட்டதற்குக் காரணம் அவைகள் ஒன்றோடொன்று ஒத்திருக்கின்றன. ஆனால் தொகுதியில் உள்ள வேறு எந்த தனிமங்களுடனும் ஒத்துப்போவதில்லை.
5. தொகுதி 17 தனிமங்கள் ஹாலஜன்கள் (டப்பீனிகள்) என்று பெயரிடப்பட்டுள்ளன. விடை : சரி

V. கூற்று மற்றும் காரணம் வகை விளாக்கள்.

கூற்று : தொகுதியில் உள்ள தனிமங்கள் ஒரே பண்புகளையும், வரிசையில் உள்ள தனிமங்கள் வேறு வேறு பண்புகளையும் கொண்டுள்ளன.

காரணம் : அனு அமைப்பில் உள்ள வேறுபாடுதான் தனிமங்களின் வரிசையில் தனிமங்களின் வேற்றுமைக்குக் காரணம்.

அ) கூற்று சரியானது. காரணம் கூற்றை விளக்குகிறது.

ஆ) கூற்று தவறானது. ஆனால் காரணம் சரியானது.

விடை : அ) கூற்று சரியானது. காரணம் கூற்றை விளக்குகிறது.

VI. கீழ்க்கண்ட விளாக்களுக்கு விடையளி:

1. நவீன ஆவர்த்தன விதியைக் கூறுக.

விடை :

★ "தனிமங்களின் இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகள் அவற்றின் அனு எண்களின் தனிம வரிசை செயல்பாடுகளாகும்.

2. நவீன தனிம அட்டவணையில் தொகுதிகள் மற்றும் வரிசைகள் என்பவையாவை ?

விடை : தொகுதிகள் :

★ தனிம வரிசை அட்டவணையில் மேலிருந்து கீழாக செங்குத்தாக உள்ள பத்தி "தொகுதிகள்" எனப்படும்.

★ தனிம அட்டவணையில் 18 தொகுதிகள் உள்ளன.

வரிசைகள் :

★ தனிம அட்டவணையில் தனிமங்கள் கிடைமட்டமாக வரிசைப்படுத்தப்பட்ட அமைப்பு "வரிசைகள்" என அழைக்கப்படுகிறது.

★ மொத்தம் ஏழு வரிசைகள் உள்ளன.

3. மெண்டெலில் அட்டவணையின் குறைகள் யாவை ?

விடை : குறைபாடுகள் :

1) பண்புகளில் அதிக வேறுபாடுள்ள தனிமங்களும் ஒரே தொகுதியில் வைக்கப்பட்டன.

★ எ.கா: கடின உலோகங்களாகிய செம்பு மற்றும் வெள்ளி, மென் உலோகங்களாகிய சோடியம் மற்றும் பொட்டாசியத்தோடு ஒரே தொகுதியில் வைக்கப்பட்டன.

2) ஷைட்ரஜனுக்கு என்று ஒரு தனி இடம் கொடுக்கப்பட முடியவில்லை.

★ எ.கா : அலோகமாகிய ஷைட்ரஜன், மென் உலோகங்களாகிய லித்தியம், சோடியம் மற்றும் பொட்டாசியம் போன்றவற்றுடன் ஒரே தொகுதியில் வைக்கப்பட்டன.

3) கூடிக்கொண்டே செல்லும் அனு நிறை எனும் விதியை சில வேளாகளில் கடைபிடிக்க முடியவில்லை.

★ எ.கா: Co & Ni, Te & I.

4) ஐசோடோப்புகளுக்கு தனியாக இடம் ஒதுக்கப்படவில்லை.

4. நவீன தனிம அட்டவணையில் ஏதேனும் ஜந்து பண்புகளைக் குறிப்பிடுக.

விடை :

1) அனைத்துத் தனிமங்களும் அவற்றின் அதிகரிக்கும் அனு எண்ணிற்கு ஏற்றாற்போல் அமைக்கப்பட்டுள்ளன.

2) தனிம அட்டவணையில் தனிமங்கள் கிடைமட்டமாக வரிசைப்படுத்தப்பட்ட அமைப்பு "தொடர்கள்" என அழைக்கப்படுகிறது. மொத்தம் ஏழு தொடர்கள் உள்ளன.

அலகு- 15. கார்பனும் அவற்றின் சேர்மங்களும்

மதிப்பீடு

II. കോഴിക്കോട് റിസർവേഷൻ നിർപ്പക.

-என்பவர் கார்ப்புக்குப் பெயிட்டவர் ஆவார். விடை: ஆண்டனி லவாய்சியர்
 - பக்மின்ஸ்டர் ஃபுல்லரின் கார்பன் அனுக்களைக் கொண்டது. விடை: 60
 - ஒரே மூலக்கூறு வாய்ப்பாட்டையும், வேறுபட்ட மூலக்கூறுக் கட்டமைப்பையும் கொண்ட சேர்மங்கள் விடை: மாற்றியங்கள்
 - சல்பரின் கரைப்பான் விடை: கார்பன் டைசல்பைடு
 - நெகிழி ரெசின் குறியீடுகளின் எண்ணிக்கை விடை: 7

III. പാരുക്കുക.

- | | | |
|--------------------|---|---------------------|
| 1. அல்கைன் | - | அ) பாபாஸ்பான புந்து |
| 2. ஆண்ட்ரே ஜெம் | - | ஆ) ஆக்ஸிலைட்டேற்றம் |
| 3. C ₆₀ | - | இ) கிராஃபீன் |
| 4. தெர்மாக்கோல் | - | ஈ) முப்பினைப்பு |
| 5. எரித்குல் | - | உ) பாவிஸ்டைரின் |

മുൻ

1. அல்கென் - சு)முப்பினைப்பு
 2. ஆண்ட்ரே ஜெம் - இ)கிராஃபின்
 3. C .. - அ)பளபளாப்பான பந்து
 4. தூர்மாக்கோல் - உ) பாவிஸ்டடரின்
 5. ஏரிக்கல் - ஆ) உக்ளியனோற்றம்


IV. கருக்கமாக விடையளி.

1. வேறுபடுத்துக : கிராஃபெட் மற்றும் வைரம் விடை :


கிராஃபெட்	வைரம்
1. ஒவ்வொரு கார்பனும் மூன்று சகப்பினைப்புகளைக் கொண்டுள்ளது.	ஒவ்வொரு கார்பனும் நான்கு சகப்பினைப்புகளைக் கொண்டுள்ளது.
2. மிகுந்தவானது, தொடுவதற்கு வழவழப்பானது, ஒளிபுகாத்தன்மை உடையது.	கடினமானது, அடர்த்தியானது, ஒளிபுகும் தன்மை உடையது.
3. அறுங்கோண அலகுகள் தள அடுக்குகளில் அமைந்துள்ளன.	நான்முகி அலகுகள் முப்பரிமாண அமைப்பில் இணைக்கப்பட்டுள்ளன.
4. வெப்பம் மற்றும் மின்சாரத்தைக் கடத்தும்.	வெப்பம் மற்றும் மின்சாரத்தைக் கடத்தாது.

2. C_2H_6O ன் மாற்றியங்களை எழுதுக.

விடை : அ) CH_3-O-CH_3



ஆ) CH_3-CH_2-OH



3. கார்பன் அயனிச் சேர்மங்களை உருவாக்குவதில்லை, ஏன் ?

விடை :

- ★ கார்பன் அயனிச் சேர்மங்களை உருவாக்குவதில்லை. ஏனெனில், கார்பனின் இணைதிறன் 4.
- ★ கார்பனானது எலக்ட்ரான்களை ஏற்றுக் கொண்டாலோ அல்லது இழந்தாலோ வெளிமட்டத்திலுள்ள நான்கு எலக்ட்ரான்களும் அயனிப்பினைப்புகளை உருவாக்காது.

4. ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழிகள் ஆபத்தானவை ஏன் ?

விடை :

- ★ பயன்படுத்திய பின் தூக்கியெறியப்பட வேண்டிய நெகிழிகள், குறுகிய காலம் மற்றும் நீண்ட கால சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
- ★ இவை கழிவுநீர்க் குழாய்களில் அடைப்பை ஏற்படுத்தி, நீர் நிலைகளைப் பாதிக்கின்றன.
- ★ இவ்வகை நெகிழிகள் தாவரங்கள், விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கு உடல்நலக்கேட்டை உண்டு பண்ணுகின்றன.


V. விரிவாக விடையளி.

1. சங்கிலித் தொடர் என்றால் என்ன? கார்பன் எவ்வாறு சங்கிலித் தொடர் சேர்மங்களை உருவாக்குவிற்கு?

விடை :

சங்கிலித் தொடர் :

- ★ சங்கிலித் தொடராக்கம் என்பது ஒரு தனிமீம் அதே தனிமத்துடனோ அல்லது மற்ற தனிமங்களுடனோ நான்முக இணைதிறன் மூலம் இணைந்து திறந்த சங்கிலிச் சேர்மங்களையோ உருவாக்குவதாகும்.



அலகு - 16. பயன்பாட்டு வேதியியல்

மதிப்பீடு

I. சரியான விடையைத் தேர்ந்தெடு.

1. ஒரு நாளோ மிட்டர் என்பது

- | | |
|---|--|
| அ) 10^7 மிட்டர் | ஆ) 10^8 மிட்டர் |
| இ) 10^9 மிட்டர் | ஈ) 10^{10} மிட்டர் விடை : ஈ) 10^9 மிட்டர் |
| 2. பென்சிலின் எண்படும் எதிர் நுண்ணுயிரி | விருந்து பெறப்படுகிறது. |
| அ) தாவரங்கள் | ஆ) நுண்ணுயிரிகள் |
| இ) விலங்குகள் | ஈ) குரிய ஒளி விடை : ஆ) நுண்ணுயிரிகள் |
| 3. 1 % அயோடோபார்ம் | ஆக பயன்படுத்தப்படுகிறது. |
| அ) எதிர் நுண்ணுயிரி | ஆ) மலேரியா |
| இ) புரைத் தடுப்பான் | ஈ) அமில நீக்கி விடை : இ) புரைத் தடுப்பான் |
| 4. ஒரு மின் வேதிக்கலத்தில் எதிர் மின்வாயில் | நிகழும். |
| அ) ஆக்ஸிலைஜனேற்றம் | ஆ) ஒடுக்கம் |
| இ) நடுநிலையாக்கல் | ஈ) சங்கிலி இணைப்பு விடை : ஆ) ஒடுக்கம் |

5. இறந்த விலங்குகளின் வயதைத் தீர்மானிக்க ஐசோடோப்பைப் பயன்படுத்தலாம்.

- | | |
|-------------|--------------------------------------|
| அ) கார்பன் | ஆ) அயோடின் |
| இ) பாஸ்பரஸ் | ஈ) ஆக்ஸிலைஜன் விடை : அ) கார்பன் |

6. பின்வருவனவற்றுள் எது இயற்கைச் சாயம் இல்லை ?

- | | |
|-------------------|---|
| அ) உருளைக்கிழங்கு | ஆ) பீட்ரூட் |
| இ) கேரட் | ஈ) மஞ்சள் விடை : அ) உருளைக்கிழங்கு |

7. வகை உணவுகள் குறைபாட்டு நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கின்றன.

- | | |
|-------------------|--|
| அ) கார்போஹெட்ரோட் | ஆ) வைட்டமின்கள் |
| இ) புரதங்கள் | ஈ) கொழுப்புகள் விடை : ஆ) வைட்டமின்கள் |

8. கதிரியக்கலியிலூட்ட தொடர்புள்ளது எது ?

- | | |
|--------------------|---|
| அ) ஆக்ஸிலைஜனேற்றம் | ஆ) மின்கலங்கள் |
| இ) ஐசோடோப்புகள் | ஈ) நானோதுகள்கள் விடை : இ) ஐசோடோப்புகள் |

9. ஒரு கரிமச் சேர்மத்தின் நிறத்திற்குக் காரணமான குழுக்கள் என அழைக்கப்படுகின்றன.

- | | |
|---|---|
| அ) ஐசோடோப்புகள் | ஆ) நிற உயர்த்தி |
| இ) நிற ஜனனிகள் | ஈ) நிறத் தாங்கி விடை : ஈ) நிறத் தாங்கி |
| 10. குளோரினேற்றப்பட்ட ஹெட்ரோ கார்பன்கள் | ஆக பயன்படுத்தப்படுகின்றன. |
| அ) உரங்கள் | ஈ) பூச்சிக்கொல்லிகள் |
| இ) உணவு நிறமிகள் | ஈ) உணவு பதப்படுத்திகள் விடை : ஆ) பூச்சிக்கொல்லிகள் |

II. கோட்ட இடங்களை நிரப்பு.

1. மின் ஆற்றலை வேதி ஆற்றலாக மாற்றும் வேதியின்கலம்

விடை : மின்பகுப்புக் கலம்

2. வளிமருந்துகள் என்று அழைக்கப்படுகின்றன.

விடை : வளிமிலாரனிகள்

3. இண்டோஷோ ஒரு சாயம் ஆகும்.

விடை : தொட்டுச்

4. மற்றும் ஆகியவை தாவர வளர்ச்சிக்குத் தேவையான பெரும நுண் ஊட்டத் தனிமங்கள் ஆகும்.

விடை : நெட்டர்ஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம்

5. கைரேகைப் பதிவைக் கண்டறியப் பயன்படும் வேதிப்பொருள்..... ஆகும்.

விடை : நீர்வை

III. பொருத்துக.

1. காய்ச்சல் நிவாரணி	-	அ) பெரிய மேற்பரப்புப் பகுதி
2. அரிப்பைத் தடுத்தல்	-	ஆ) அயோடின் 131
3. வைப்பார்த்தராய்டிசம்	-	இ) காய்ச்சல்
4. நானோதுகள்கள்	-	ஈ) புற்றுநோய் செல்களைக் கண்டறிதல்
5. நானோ ரோபாட்டிக்ஸ்	-	உ) மின்மூலாம்பூச்சுகள்

விடை :

1. காய்ச்சல் நிவாரணி	-	இ) காய்ச்சல்
2. அரிப்பைத் தடுத்தல்	-	உ) மின்மூலாம்பூச்சுகள்
3. வைப்பார்த்தராய்டிசம்	-	ஆ) அயோடின் 131
4. நானோதுகள்கள்	-	அ) பெரிய மேற்பரப்புப் பகுதி
5. நானோ ரோபாட்டிக்ஸ்	-	ஈ) புற்றுநோய் செல்களைக் கண்டறிதல்

IV. கருக்கமாக விடையளிப்பார்களால் என்ன ?**1. கார்பன் தேதியிடல் என்றால் என்ன ?**

விடை : கதிரியக்க கார்பன் தேதியிடல்: இது C - 14 ஐசோடோப்பைப் பயன்படுத்தி புதைபடவ மரங்கள் அல்லது விலங்குகளின் வயதைத் தீர்மானிக்க உதவும் முறையாகும்.

2. மயக்கலூட்டிகள் என்றால் என்ன ? அவை எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன ?**விடை : மயக்கலூட்டிகள் :**

உணர்வை இழக்கச் செய்யும் மருந்துகள் மயக்கலூட்டிகள் எனப்படும்.

மயக்கலூட்டிகளின் வகைகள் :

1. பொதுமயக்கலூட்டிகள்
2. குறிப்பிட்ட மயக்கலூட்டிகள்

3. பயிர்த்துறையில் இரசாயன வேதியியல் உரங்களின் தேவை என்ன ?**விடை :**

★ தாவர வளர்ச்சிக்குத் தேவையான நுண் ஊட்டச்சத்து மற்றும் பெரும ஊட்டச்சத்துக்களை வழங்குவதற்காக நிலத்தில் சேர்க்கப்படும் கூட்டுப்பொருள்களே உரங்கள் ஆகும்.

4. தடயவியல் வேதியியலின் தொடர்புகள் யாவை ?**விடை :**

வேதியியலின் கொள்கைகள் மற்றும் நுட்பங்கள் தடயவியல் விசாரணைகளில் பயன்படுகின்றன.

V. விரிவாக விடையளிப்பார்களால் என்ன ?**1. பயன்பாட்டின் அடிப்படையில் சாயங்களை வகைப்படுத்துக.****விடை : பயன்பாட்டின் அடிப்படையில் சாயங்களின் வகைகள் :****அமிலச் சாயங்கள் :**

- ★ இவை அமிலத் தன்மை கொண்டவை.
- ★ விலங்குகளின் தோல்கள் மற்றும் செயற்கை இழைகளை சாயமேற்றுவதற்குப் பயன்படுகின்றன.
- ★ கம்பளி மற்றும் பட்டுப்போன்ற புதா நூலிழைகளை சாயமேற்ற இவற்றைப் பயன்படுத்தலாம்.
- ★ எடுத்துக்காட்டு: பிக்ரிக் அமிலம், மஞ்சள்நாப்தால்.

காரச் சாயங்கள் :

- ★ இவ்வகைச் சாயங்கள் காரத் தொகுதிகளைக் கொண்டுள்ளன.
- ★ இவை, தாவர மற்றும் விலங்கு நூல் இழைகளைச் சாயமேற்ற பயன்படுகின்றன.

மறைமுக சாயம்:

- ★ இவ்வகைச் சாயங்கள் பருத்தி ஆடைகளுடன் குறைவான ஈர்ப்புத் தன்மையைக் கொண்டுள்ளதால் நேரடியாக அவற்றின் மீது படிவதில்லை.
- ★ எனவே, அவை முதலில் நிறமுன்றிகளுடன் செயல்படுத்தப்பட வேண்டும்.
- ★ நிறமுன்றி என்பது துணிகளுடன் இணைக்கப்பட்டு பிறகு சாயங்களுடன் இணைக்கக்கூடிய பொருளாகும்.
- ★ இதன் விளைவாக லேக் எனப்படும் கரையாத கூட்டுப்பொருள் உருவாகின்றது.
- ★ அலுமினியம், குரோமியம் மற்றும் இரும்பின் உப்புகள் போன்றவை நிறமுன்றிகளாக பயன்படுகின்றன.
- ★ எ.கா: அலிசரின்.

நேரடி சாயங்கள்:

- ★ இவை பருத்தி, ரேயான் மற்றும் இதர செல்லுலோஸ் இழைகளுடன் உறுதியாக ஒட்டிக்கொள்வதால், நேரடியாக பயன்படுத்தப்படுகின்றன.
- ★ எ.கா: காங்கோ சிவப்பு.

தொட்டிச் சாயம்:

- ★ இவை பருத்தி இழைகளுக்கு மட்டுமே பயன்படக்கூடியவை.
- ★ ஆனால், பட்டு மற்றும் கம்பளி இழைகளுக்குப் பயன்படாது.
- ★ சாயமிடுதலை தொடர்ச்சியாக செயல்படுத்த ஒரு பெரிய கலன் தேவைப்படுகிறது.
- ★ இவை தொட்டி என்று அழைக்கப்படுகின்றன.
- ★ எனவே, இவ்வகை சாயம் தொட்டிச் சாயம் என்றழைக்கப்படுகிறது.
- ★ எ.கா: இண்டிகோ.

2. பல்வேறு உணவுச் சேர்க்கைகளின் பெயர் மற்றும் செயல்பாடுகளை எழுதுக.**விடை :**

வ.எண்	உணவுச் சேர்க்கை வகைகள்	செயல்பாடு	உதாரணம்
1.	உணவுபதப்படுத்திகள்	நுண்ணுயிரிகளால் ஏற்படும் பாதிப்பிலிருந்து உணவைப் பாதுகாக்கின்றன.	வினிகர்
2.	நிறமிகள்	உணவிற்கு இனிய நிறத்தைக் கொடுக்கின்றன.	கரோட்டினாய்டுகள்
3.	செயற்கை இனிப்பூட்டிகள்	உணவில் இனிப்புச் சுவையைக் கூட்டுகின்றன.	சாக்கரீன்
4.	சுவையூட்டிகள்	உணவு வகைகளின் சுவையை மேம்படுத்துகின்றன	மோனோசோடியம் குளுட்டமேட்
5.	எதிர் ஆக்ஸிஜனேற்றத்தைத் தடுத்து உணவின் தனமையைக் கெடாமல் பாதுகாக்கின்றன. நம்மை இதய நோய்களிலிருந்து பாதுகாக்கின்றன.	ஆக்சிஜனேற்றத்தைத் தடுத்து உணவின் தனமையைக் கெடாமல் பாதுகாக்கின்றன. நம்மை இதய நோய்களிலிருந்து பாதுகாக்கின்றன.	வைட்டமின் C

அலகு -17. விலங்குலகம்

மதிப்பீடு

I. சரியான விடையைத் தேர்ந்தெடு.

1. பின்வரும் தொகுதிகளில் கடல் வாழ் உயிரினங்களை மட்டும் கண்டறிக்.

- | | |
|-----------------|---|
| அ) மெல்லுடலிகள் | ஆ) துளையுடலிகள் |
| இ) குழியுடலிகள் | ஈ) முட்தோலிகள் விடை : ஈ) முட்தோலிகள் |

2. மிசோகிளியா காணப்படுவது

- | | |
|---------------------|---|
| அ) துளையுடலிகள் | ஆ) குழியுடலிகள் |
| இ) வளைத்தசையுடலிகள் | ஈ) கணுக்காலிகள் விடை : ஆ) குழியுடலிகள் |

3. பின்வரும் ஜோடிகளில் எது குளிர் இரத்தப் பிராணி அல்ல ?

- | | |
|----------------------------------|---------------------------------|
| அ) மீன்கள் மற்றும் இரு வாழ்விகள் | ஆ) இருவாழ்விகள் மற்றும் பறவைகள் |
| இ) பறவைகள் மற்றும் பாலூட்டிகள் | ஈ) ஊர்வன மற்றும் பாலூட்டிகள் |

விடை : இ) பறவைகள் மற்றும் பாலூட்டிகள்

4. நான்கு அறைகளையுடைய இதயம் கொண்ட விலங்கினைக் கண்டறிக்.

- | | |
|----------|-------------------------------|
| அ) பல்லி | ஆ) பாம்பு |
| இ) முதலை | ஈ) ஓணான் விடை : இ) முதலை |

5. மண்ணெட்டோடற் உயிரிகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன ?

- | | |
|--------------|---|
| அ) ஏக்ரேனியா | ஆ) ஏசெபாலியா |
| இ) ஏப்கரியா | ஈ) ஏசீலோமேட்டா விடை : அ) ஏக்ரேனியா |

6. இருபாலின (Hermaphrodite) உயிரிகள் எவை ?

- | | |
|--|---|
| அ) வைத்தாரா, நாடாப்புழு, மண்புழு, ஆழ்பியாக்கஸ் | |
| ஆ) வைத்தாரா, நாடாப்புழு, மண்புழு, அசிடியன் | |
| இ) வைத்தாரா, நாடாப்புழு, மண்புழு, பலனோகிளாசஸ் | |
| ஈ) வைத்தாரா, நாடாப்புழு, அஸ்காரிஸ், மண்புழு | விடை : ஆ) வைத்தாரா, நாடாப்புழு, மண்புழு, அசிடியன் |

7. குளிர் இரத்தப் பிராணிகள் எவை ?

- | | |
|------------------------------|-----------------------------|
| அ) மீன், தவளை, பல்லி, மனிதன் | ஆ) மீன், தவளை, பல்லி, மாடு |
| இ) மீன், தவளை, பல்லி, பாம்பு | ஈ) மீன், தவளை, பல்லி, காகம் |

விடை : இ) மீன், தவளை, பல்லி, பாம்பு

8. காற்றுறைகள் மற்றும் காற்றெலும்புகள் காணப்படுவது எதில் ?

- | | |
|---------|---------------------------------|
| அ) மீன் | ஆ) தவளை |
| இ) பறவை | ஈ) வெள்வால் விடை : இ) பறவை |

9. நாடாப்புழுவின் கழிவு நிக்கத் துறுப்பு எது ?

- | | |
|------------------|--------------------|
| அ) தொடர் செல்கள் | ஆ) நெங்கிளியா |
| இ) உடற்பரப்பு | ஈ) சொலினோசைட்டுகள் |

விடை : அ) தொடர் செல்கள்

10. குழல் போன்ற உணவுக்குழலைக் கொண்டது எது ?


- | | |
|-------------------|----------------------------|
| அ) வைத்தாரா | ஆ) மண்புழு |
| இ) நட்சத்திர மீன் | ஈ) அஸ்காரிஸ் (உருளைப்புழு) |

விடை : ஈ) அஸ்காரிஸ் (உருளைப்புழு)

II. கோட்டை இடங்களை நிரப்பு.

- 1.துளையுடலிகளின் கழிவு நிக்கத் துளை..... . விடை : ஆஸ்டியா
2. டினிடியா என்ற சுவாச உறுப்புகள்.....ல் காணப்படும். விடை : மெல்லுடலிகள்
3. ஸ்கேட்ஸ் என்பது மீன்களாகும். விடை : குறுத்தெலும்பு

3. தொகுதி முதுகு நாணிகளின் (கார்டெட்டா) வழிமுறைப்படத்தினை தருக.
விடை :



4. மீன்களின் சிறப்புப் பண்புகள் ஏதேனும் ஜெந்தினைப் பட்டியலிடுக.

விடை :

1. மீன்கள் குளிர் இரத்தப் பிராணிகள்.
2. உடல் படகு போன்று அமைந்துள்ளது.
3. இணைத் துடுப்புகளாலும் நடுத்தையத் துடுப்புகளாலும் நீந்திச் செல்கின்றன.
4. உடல் செதில்களால் போர்த்தப்பட்டுள்ளது.
5. சுவாசம் செவுள்கள் வழியாக நிகழ்கிறது.

5. இரு வாழ்விகளின் நீர் மற்றும் நில வாழ் பண்புகள் குறித்து விளக்குக.

விடை : **இரு வாழ்விகளின் நீர் வாழ் பண்புகள் :**

- ★ தோலானது ஈரப்பதமான சுரப்பிகளைப் பெற்றுள்ளது.
- ★ சுவாசமானது செவுள்கள் மூலமாக நடைபெறுகிறது.

இரு வாழ்விகளின் நிலவாழ் பண்புகள் :

- ★ பின்னாங்கால்கள் மூலம் தத்திச் செல்கிறது.
- ★ சுவாசமானது நூரையிரல்கள் மூலமாக நடைபெறுகிறது.

6. பறவையின் கால்கள் பறத்தலுக்குத் தக்கவாறு எவ்வாறு தகவமைந்துள்ளன ?

விடை :

- ★ பறவைகளுக்கு ஈரிணைக்கால்கள் உள்ளன.
- ★ இதில் முன்னாங்கால்கள் பறப்பதற்கு ஏற்படுறக்கைகளாக மாறுபாடுடைந்துள்ளன.
- ★ முன்னாங்கால்கள் இறக்கைகளாக உள்ளன.
- ★ பின்னாங்கால்கள் நடப்பதற்கும், ஓடுவதற்கும், நீந்துவதற்கும் ஏற்பதுகவமைப்பைப் பெற்றுள்ளன.

அலகு -20. விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள்

மதிப்பீடு

I. சரியான விடையைத் தேர்ந்தெடு.

1. கீழ்காண்பளவற்றில் எது உமிழ்நீர் சுரப்பி இல்லை ?

அ) நாவடிச் சுரப்பி ஆ) லாக்ரிமால் இ) கீழ்தாடைச் சுரப்பி ஈ) மேலண்ணச்சுரப்பி
விடை : ஆ) லாக்ரிமால்

2. மனிதனின் இரைப்பையில் பெரும்பாலும் செரிப்பவை ஆகும்.

அ) கார்போஹெட்ரேட்கள் ஆ) புரதங்கள்

இ) கொழுப்பு ஈ) சக்ரோஸ் விடை : ஆ) புரதங்கள்

3. மூக்கக்குழவின் துளைக்குள் உள்ளானது நுழைவதைத் தடுப்பது ஆகும்.

அ) குரல்வளை மூடு ஆ) குரல்வளை முனைஇ) கடின அண்ணம் ஈ) மிருதுவான அண்ணம்
விடை : ஆ) குரல்வளை மூடு

4. பித்த நீர் செரிக்க உதவுகிறது.

அ) புரதங்கள் ஆ) சர்க்கரை இ) கொழுப்புகள் ஈ) கார்போஹெட்ரேட்டுகள்
விடை : இ) கொழுப்புகள்

5. சிறுநீரகத்தின் அடிப்படைச் செயல் அலகு ஆகும்.

அ) குடலூருஞ்சிகள் ஆ) கல்லீரல் இ) நெஃப்ரான் ஈ) சிறுநீரகக்குழாய்
விடை : இ) நெஃப்ரான்

6. கீழ்க்காண்பளவற்றில் எது வியர்வையின் உட்கூறு இல்லை ?

அ) யூரியா ஆ) புரதம் இ) நீர் ஈ) உப்பு
விடை : ஆ) புரதம்

7. ஆண்களில் சிறுநீரையும் விந்துவதும் கடத்துவதற்கான பொதுவான பாதை ஆகும்.

அ) சிறுநீரக்குழாய் ஆ) சிறுநீர்ப்புறவுமி இ) விந்துக்குழாய் ஈ) விரைப்பை
விடை : ஆ) சிறுநீர்ப்புறவுமி

8. கீழ்க்காண்பளவற்றில் எது பெண் இனப்பெருக்க மண்டலத்தில் காணப்படாத பகுதி ?

அ) அண்டம் ஆ) கருப்பை இ) விந்தகம் ஈ) அண்டக்குழாய்
விடை : இ) விந்தகம்

II. கோட்டட் இடங்களை நிரப்பு.

1. சிறுகுடலோடு இரைப்பை இணையும் பகுதி ஆகும்.

விடை : குடல்வாய் (பைலோரஸ்)

2. உமிழ்நோடு உணவினை கலக்குவதற்கு யயன்படும் தசையாலான , உணர்வு உறுப்பு ஆகும்.

விடை : நாக்கு

3. கல்லீரலால் சுரக்கப்படும் பித்தநீர் தற்காலிகமாக ல் சேமித்து வைக்கப்படுகிறது.

விடை : பித்தப்பை

4. உணவுப் பாதையில் மிகவும் நீளமான பகுதி ஆகும்.

விடை : சிறுகுடல்

5. மனித உடலானது வெப்பநிலையில் இயல்பாக செயல்படுகிறது.

விடை : 37°C

6. பெண்களின் உடலிலுள்ள மிகப்பெரிய செல் ஆகும்.

விடை : கருமுட்டை

III. சரியா? தவறா? தவறெனில் திருத்துக.

1. இரைப்பையில் காணப்படும் நைட்ரிக் அமிலம் உணவிலுள்ள நுண்ணுயிரிகளைக் கொல்லுகிறது.

விடை : தவறு

சரியான கூற்று : இரைப்பையில் காணப்படும் கால்ட்ரோகுளோரிக் அமிலம் உணவிலுள்ள நுண்ணுயிரிகளைக் கொல்லுகிறது.

6. நெஃப்ரானின் அமைப்பினை விளக்குக.

விடை :


★ ஒவ்வொரு நெஃப்ரானிலும் சிறுநீரக கார்பசல் அல்லது மாஸ்பிளியன் உறுப்பு மற்றும் சிறுநீரக நுண்குழல்கள் ஆகிய இரு பகுதிகள் காணப்படுகின்றன.

★ இச்சிறுநீரக கார்பசலில் கிண்ணை வடிவில் காணப்படும் பெளமானின் கிண்ணைத்தில் இரத்து நுண் நாளங்களின் தொகுப்பாகிய கிளாமாருலஸ் என்ற பகுதி காணப்படுகிறது.

★ பெளமானின் கிண்ணைத்தினைத் தொடர்ந்து உள்ள சிறுநீரக நுண் குழல் கள் மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளன.

★ அவை அண்மைச்சுருள் நுண்குழலாகவும், 'U' வடிவம் கொண்ட ஹென்லே யின் வளைவாகவும், சேய்மைச்சுருள் நுண்குழலாகவும் தொடர்கின்றன.

★ இச்சுருள்நுண்குழல் சேகரிப்புநாளத்தில் திறக்கிறது.



VII. விரிவாக விடையளி.

1. மனிதனின் உணவுப்பாதையை விவரி

விடை : உணவுப்பாதையின் அமைப்பு :

உணவுப்பாதை தகையாலான, கருண்ட மற்றும் குழாய் வடிவ அமைப்பாகும்.

1. வாய் :

★ வாய், உணவுப் பாதையின் ஆரம்பத் துவாரமாகும். இது இரு மென்மையான அசையும் மேல் மற்றும் கீழ் உதடுகளால் பினைக்கப்பட்டுள்ளது.

2. வாய்க்குழி :

★ வாய்க்குழி யானது பெரிய இடைவெளியோடு மேல் பகுதியில் அண்ணம் என்ற பகுதி யாலும், கீழ்ப்பகுதி யில் தொண்டையாலும், பக்கப்பகுதி யில் தாடைகளாலும் பினைக்கப்பட்டுள்ளன. தாடைகள் பற்களைத் தாங்குகின்றன.

3. பற்கள் :

★ பற்கள் உணவைப் பிடித்துக்கொள்வதற்கும், வெட்டுவதற்கும், அரைப்பதற்கும் மற்றும் நகச்குவதற்கும் உதவுகின்றன.

4. உமிழ்நீர்ச்சுரப்பிகள் :

★ வாய்க்குழிக்குள் மூன்று இணை உமிழ்நீர்ச்சுரப்பிகள் காணப்படுகின்றன.

★ அவை : மேலண்ணச் சுரப்பி, நாவடிச் சுரப்பி மற்றும் தாடைச் சுரப்பி.


5. நாக்கு :

★ நாக்கு தகையாலான, உணர்ச்சி உறுப்பு ஆகும்.

★ இது உமிழ்நீருடன் உணவானது கலக்க உதவுகிறது.

6. தொண்டை :

★ இது வாயிலிருந்து உணவானது உணவுக் குழலுக்கு கடந்து செல்லும் ஒரு பாதையாக பயன்படுகிறது.




2. சிறுநீரகத்தின் அமைப்பினையும், சிறுநீர் உருவாதவிலுள்ள படிநிலைகளையும் விளக்குக.

அ. சிறுநீரகத்தின் அமைப்பு:

- ★ சிறுநீரகம் அடர் சிவப்புநிறங்கொண்ட அவரை வடிவ உறுப்பாகும்.
- ★ இது முதுகெலும்பின் இரு பக்கத்திலும் வயிற்றுப் பகுதியின் ஆடிப்பாகத்திலுள்ள சுவர் பகுதியோடு ஒட்டிக் காணப்படுகிறது.
- ★ சிறுநீரகத்தினுள் கார்டெக்ஸ் (புறணி) என்ற ஓர் அடர்த்தியான வெளிப்பகுதியும், மெடுல்லா என்ற மெலிதான உட்பகுதியும் காணப்படுகிறது.
- ★ இவ்விரண்டு பகுதிகளும் சிறுநீரக நுண்குழல்கள் அல்லது நெஃப்ராக்களைக் கொண்டுள்ளன.
- ★ மெடுல்லா என்ற பகுதியில் பல்வேறு நுண்குழல்கள் கூட்டுப்பட்டிவில் குவிந்து ஒட்டுமொத்தமாக அமைந்துள்ளன.
- ★ இவை மெடுல்லா பிரமிடுகள் அல்லது சிறுநீரக பிரமிடுகள் என அழைக்கப்படுகின்றன.
- ★ இவைகளின் ஆட்த்தளமானது கார்டெக்ஸ் (புறணி) என்ற பகுதியின் அருகில் உள்ளது.
- ★ ஒவ்வொரு சிறுநீரகத்தின் உட்குழியில்பட்டிவில் உள்ள வைற்றலம் என்று அழைக்கப்படும் வாயில் போன்ற அமைப்பின் வழியே இரத்த நாளங்களும், நரம்புகளும் உள்ளே நுழைகின்றன.
- ★ அங்கிருந்து சிறுநீரானது சிறுநீர் நாளத்தின் வழியே வெளியேற்றப்படுகிறது.

ஆ. சிறுநீர் உருவாதவிலுள்ள படிநிலைகள்:

- கீழ்க்கண்ட மூன்று படிநிலைகளில் சிறுநீரானது உருவாகிறது.
 1. கிளாமருலார் வடிகட்டுதல்
 2. குழல்களில் மிள உறிஞ்சப்படுதல்
 3. குழல்களில் காத்தல்
- 1. கிளாமருலார் வடிகட்டுதல்:
 - ★ கிளாமருலஸ் மற்றும் பெளமானின் கிண்ணைம் ஆகியவற்றின் எப்பித்தீவிய சுவர்களின் மூலமாக இரத்தமானது வடிகட்டப்படுவதால் சிறுநீரானது உருவாக்கப்படுகிறது.
 - ★ இவ்வாறாக வடிகட்டப்பட்ட திரவமானது கிளாமருலார் வடிதிரவம் எனப்படும்.
- 2. குழல்களில் மிள உறிஞ்சப்படுதல்:
 - ★ அண்மைச்சக்ருள் நுண்குழலில் காணப்படும் வடிதிரவத்தில் தேவையான பொருள்களான குருக்கோஸ், ஆமினோ அமிலங்கள், வைட்டபிள்கள், சோடியம், பொட்டாசியம், பைகார்பனேட் மற்றும் நீர் ஆகியவை "தேர்ந்தெடுத்து மிள உறிஞ்சுதல்" என்ற நிகழ்வால் மீண்டும் உறிஞ்சப்படுகின்றன.
- 3. குழல்களில் காத்தல்:
 - ★ வைற்றாஜன் அல்லது பொட்டாசியம் அயனி போன்ற பொருள்கள் நுண் நாளங்களுக்குள் கூரக்கின்றன.
 - ★ பொட்டாசியம் மற்றும் பிற வேதிப்பொருள்களை பெனிசிலின் மற்றும் ஆஸ்பிரின் போன்ற பொருள்கள் சேய்மை கருள்நுண்குழல்களில் வடிதிரவமாக கூரக்கின்றன.
 - ★ இந்த நுண்குழல் வடிதிரவமே இறுதியாக சிறுநீர் எனப்படுகிறது.
 - ★ இது மனிதனில் உயர் உப்படர்வத் தன்மையுடையதிரவமாக இருக்கிறது.
 - ★ இறுதியாக சேகரிப்பு நாளத்தில் சிறுநீரானது சேர்ந்து பெல்லில் பகுதிக்குச் சென்று சிறுநீர்க் குழல்கள் வழியாக சிறுநீர்ப்பையை அடைந்து பெரிஸ்டால்ஸில் இயக்கத்தின் மூலம் வெளியேறுகிறது.



அலகு – 22. நுண்ணுயிரிகளின் உலகம்

மதிப்பீடு

I. சரியான விடையைத் தேர்ந்தெடு.

- | | | | |
|--|---------------------------------|---------------------------------------|-------------------------------|
| 1. கீழ்காண்பளவற்றுள் காற்றினால் பரப்பப்படுவது | அ) காசநோய்
இ) டைபாய்டு | ஆ) மூளைக்காய்ச்சல்
ஈ) காலரா | விடை : அ) காசநோய் |
| 2. மறைமுகவிதத்தில் நோய் பரவும் வழிமுறை | அ) தும்மல்
இ) கடத்திகள் | ஆ) இருமல்
ஈ) துளிர்தொற்று முறை | விடை : இ) கடத்திகள் |
| 3. டுப்திரியா எதைத் தாக்குகிறது ? | அ) நூரையீரல்
இ) இரத்தம் | ஆ) தொண்டை
ஈ) கல்லீரல் | விடை : ஆ) தொண்டை |
| 4. காசநோயினால் பாதிக்கப்படும் முதன்மை உறுப்பு | அ) எலும்பு மஜ்ஜை
இ) மண்ணீரல் | ஆ) குடல்
ஈ) நூரையீரல் | விடை : ஈ) நூரையீரல் |
| 5. மூக்கின் வழியாக உடலினை அடையும் நுண்ணுயிரிகள் பெரும்பாலும் தாக்கும். | அ) குடலினை
இ) கல்லீரலினை | ஆ) நூரையீரலினை
ஈ) நினைநீர் முனைகளை | விடை : ஆ) நூரையீரலினை |
| 6. மஞ்சள் காமாலையால் பாதிக்கப்படும் உறுப்பு | அ) கல்லீரல்
இ) சிறுநீரகம் | ஆ) நூரையீரல்
ஈ) மூளை | விடை : அ) கல்லீரல் |
| 7. குழந்தை நிலையில் வாதத்தினைத் தரும் போலியோமைலிடஸ் வைரஸானது இவ்வழியாக உடலினுள் செல்கிறது. | அ) தோல்
இ) காதுகள் | ஆ) வாய் மற்றும் மூக்கு
ஈ) கண் | விடை : ஆ) வாய் மற்றும் மூக்கு |

II. கோட்டட இடங்களை நிரப்பு.

- | | |
|---|-------------------------------------|
| 1..... கரிமப் பொருட்கள் மற்றும் விலங்குக் கழிவுகளை அம்மோனியாவாக மாற்றுகின்றன. | விடை : அமுகவைக்கும் பாக்டெரியாக்கள் |
| 2. டைபாய்டு காய்ச்சல்..... ஆல் ஏற்படுத்தப்படுகிறது. | விடை : சால்மோனெல்லா டைஃபி |
| 3. எச் 1 என்று (H,N,) வைரஸ் ஐ ஒரு வாக்குகிறது. | விடை : பன்றிக்காய்ச்சல் |
| 4. பெட்டங்கு என்ற வைரஸ் நோய் ஏற்படுவதற்கு ஒரு கடத்தியாக செயலாற்றுகிறது. | விடை : ஏடிஸ் எஃபீப்டி கொசு |
| 5. என்ற தடுப்புசிகாசநோய்க்கு போதுமான பாதுகாப்பினை வழங்குகிறது. | விடை : பி.சி.ஐ |
| 6. காலரா ஆல் ஏற்படுகிறது; மற்றும் மலேரியா.....ஆல் ஏற்படுகிறது. | விடை : விபரியே காலரே, பிளாஸ்மோடியம் |

4. கவாச மண்டலத்தோடு தொடர்புடைய, அதிக நாட்கள் காணப்படும் நோய்களைப் பெயரிடுக.

விடை :

★ காசநோய், கக்குவான் இருமல், சாதாரண சளி, சின்னம்மை, பொன்னுக்கு வீங்கி.

5. வாந்திபேதியினை ஏற்படுத்தும் நுண்ணுயிரியின் பெயரென்ன? இதைத் தடுக்கும் ஏதாவதொரு முறையைத்தருக.

விடை :

நுண்ணுயிரி - ரோட்டாவெரஸ்

தடுக்கும் முறை - சரியான சுத்தமும் சுகாதாரமும்

6. இரு சாதாரண கொக்கள் மற்றும் அவைகள் பரப்பும் நோய்களின் பெயர்களைத்தருக.

விடை :

1. எடுஸ் எஃஜிப்டி கொக் - தெங்கு, சிக்குன்குனியா

2. பெண் அணோபிலெஸ் கொக் - மலேரியா

IX. விரிவாக விடையளிப்பார்கள்.

1. பாக்டீரியாவின் வடிவத்தின் அடிப்படையில் அதனுடைய வகைகளைப்பற்றிய ஒரு தொகுப்பினைத்தருக.

விடை :

பாக்டீரியாக்களின் வடிவங்கள் :

★ வடிவங்களை அடிப்படையாகக் கொண்டு பாக்டீரியங்கள் மூன்று பிரிவுகளைக் கொண்டன.

1. கோள் வடிவத்தில் காணப்படும் பாக்டீரியங்கள் "காக்கைகள்" எனப்படும்.

★ ஒரு செல்மட்டும் இருந்தால் காக்கள் எனப்படும்.

2. கோல் (குச்சி) வடிவத்தில் காணப்படும் பாக்டீரியங்கள் "பேசில்லைகள்" எனப்படும்.

★ ஒரு செல்மட்டும் இருந்தால் பேசில்லை எனப்படும்.

3. திருகு வடிவத்தில் காணப்படும் பாக்டீரியங்கள் "ஸ்பைரில்லா" எனப்படும்.

★ ஒரு செல்மட்டும் இருந்தால் ஸ்பைரில்லம் எனப்படும்.



2. விவசாயம் மற்றும் தொழிற்சாலைகளில் நுண்ணுயிரிகளின் பங்கினை விவரி.

விடை : அ. விவசாயத்தில் நுண்ணுயிரிகள்:

★ நுண்ணுயிரிகள் உயிரியக் கட்டுப்பாட்டுக் காரணிகளாகவும், உயிரின உரங்களாகவும் விவசாயத்துறையில் முக்கியப்பங்களிக்கின்றன.

(i) உயிரி உரங்களாக நுண்ணுயிரிகள் :

★ நிலத்திலுள்ள மண்ணினை சுத்துமிக்கதாய் வளப்படுத்தும் நுண்ணுயிரிகள் உயிரி உரங்கள் என அழைக்கப்படுகின்றன.

★ பாக்டீரியா, சயனோபாக்டீரியா மற்றும் பூஞ்சை ஆகியவை உயிரி உரங்களின் முக்கிய ஆதாரங்கள் ஆகும்.

★ தாவர ஊட்டச்சத்துக்களில் நைட்ரஜனும் மிக முக்கியமான ஒரு ஆதாரம் ஆகும்.

★ வளிமண்டலத்தில் வாயுவாகக் காணப்படும் நைட்ரஜனானது பயன்படுத்தப்படக்கூடிய விதத்தில் மாற்றம் செய்யப்படவேண்டும்.

★ இந்த மாற்றத்தினை நிகழ்த்துவதில் தனித்த நிலையில் வாழும் நுண்ணுயிரிகளோ அல்லது தாவரத்தோடு கூட்டுயிர் தொடர்பினைக் கொண்டிருக்கும் நுண்ணுயிரிகளோ பெரும் பங்காற்றுகின்றன.

★ எ.கா. அசோடோபாக்டர், நைட்ரோசோமோனாஸ் மற்றும் நாஸ்டாக் போன்ற தனித்துவங்பவைகள் மற்றும் கூட்டுயிர் வாழ்க்கை முறையுடைய ரைசோபியம், ஃப்ரான்கியா போன்றவை.

(ii) உயிரியக் கட்டுப்பாட்டுக் காரணிகளாக நுண்ணுயிரிகள்:

★ பேசில்லஸ் துரின்சியென்சிஸ் (Bt) என்ற பாக்டீரியத்தின் சிற்றினத்திலிருந்து "க்ரை" புதம் என்று அழைக்கப்படும் புதமானது உற்பத்தியாகிறது.

★ இந்தப் புதமானது பூச்சிகளின் இளம் உயிரிகளுக்கு நச்சத்தன்மையுடையதாக இருந்து அவற்றைக் கொல்கின்றன.

ஆ. தொழிற்சாலைகளில் நுண்ணுயிரிகள் :

★ மனிதனின் நலத்திற்காக பல்வேறு மதிப்புமிக்க பொருள்களை அதிகளவு உற்பத்தி செய்வதில் நுண்ணுயிரிகள் முக்கிய பங்காற்றுகின்றன.

1. நொதிக்கவைக்கப்பட்ட பானங்கள் தயாரித்தல் :

★ திராட்சை ரசங்கள் (வென்), போன்ற பானங்கள் திராட்சைப் பழத்தை சாக்கரோமைசிஸ் செரிவிசே கொண்டு நொதிக்கவைத்து தயாரிக்கப்படுகின்றன.

2. காஃபியிலைதகன், தேயிலை மற்றும் புகையிலையைப் பதப்படுத்துதல் :

★ காஃபியிலை மற்றும் கோக்கோ தாவாத்தின் விலைதகன், தேயிலைச் செடி மற்றும் புகையிலைச் செடியின் இலைகள் ஆகியவை ஓபேசில்லஸ் மெகாடெரியம் என்ற பாக்டீரியாவைப் பயன்படுத்தி நொதிக்கவைக்கப்படுகின்றன.

★ இது சிறப்பான நறுமணத்தைத் தருகிறது.

3. தயிர் தயாரித்தல் :

★ லாக்டோஃபேசில்லஸ் சிற்றினங்கள் பாலினை தயிராக மாற்றுகின்றன.

4. கரிய அமிலங்கள், நொதிகள் மற்றும் வைட்டமின்கள் தயாரித்தல் :

★ ஆக்ஸாலிக் அமிலம், அசிட்டிக் அமிலம் மற்றும் சிட்டிக் அமிலம் போன்றவை ஆஸ்பாஷிலஸ் கைநகர் என்ற பூச்சை மூலம் தயாரிக்கப்படுகின்றன.

★ விப்பேஸ், இன்வெர்டேஸ், புரோட்டியேஸ் மற்றும் குருக்கோஸ் ஆக்ஸிடேஸ் போன்ற நொதிகள் நுண்ணுயிரிகளிலிருந்து பெறப்படுகின்றன.

★ ஈஸ்ட்கள் வைட்டமின் B கூட்டுப்பொருள்களை (காம்ப்ளக்ஸ்) அதிகம் உற்பத்தி செய்யும் ஆதாரங்களாக உள்ளன.


3. பல்வேறு வகையான வைரஸ்களை எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக.

விளடை : வைரஸ்களின் வகைகள்:

i. தாவாவைராச்கள்:

இவை தாவாங்களைத் தாக்கி நோயினை உருவாக்குகின்றன.

எ.கா : புகையிலை மொசைக் (பல வண்ண) வைரஸ், காலிபிளவர் மொசைக் வைரஸ், உருளைக்கிழவுக்குவைரஸ்.



ii. விலங்கு வைராச்கள்:

இவ்வகை வைரஸ்கள் விலங்குகளைத் தாக்கி நோயுண்டாக்குகின்றன.

எ.கா : அடினோ வைரஸ், ரெட்ரோ வைரஸ் (எ.ஐ.வி), இன்புனுயன்சா வைரஸ், போலியோ வைரஸ்.

புகையிலை பல வண்ண வைரஸ்

கேப்சோமியர்



அடினோ வைரஸ்

சவ்வ உறை

ஆர்.என்.ஏ.
கேப்சிட்

கிளைக்கோ

புதம்

இன்புனுயன்சா வைரஸ்

அலகு -25. லிப்ரே ஆபிஸ் இம்ப்ரஸ்

மதிப்பீடு

II. சுருக்கமாக விடையளி.

- ## 1. லிப்ரே ஆபிஸ் மீம்பாடு என்றால் என்ன?

സിക്ക്:

- * லிப்ரே ஆபிஸ் இம்பர்ஸ் என்பது உரை, கிராபிக்ஸ், ஒலி ஆகியவற்றைக் கொண்டு நிகழ்த்துதலை உருவாக்கும் ஒரு மென்பொருளாகும்.
 - * இது பார்வையாளர்களுக்கு சுவாரஸ்யமாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும்.

2. விகம்ப்குகுல் என்றால் என்ன ?

Page 3

- * நிகழ்த்துதல் என்பது கட்டமைக்கப்பட்ட தகவல்களின் தொகுப்பாகும்.
 - * இது வரைகலை (Graphics), திரைப்படங்கள், ஒவி போன்றவற்றுடன் தகவல்களை முறையாகக் காண்பிப்பதாகும்.
 - * இவை அனைத்தும் திரையில் ஒன்றாகக் காட்டப்படும்.

3. சில்லு என்றால் என்ன?

സിരം :

- * Slide Show நிகழ்த்துதலில் சில்லு எண்பது சில்லுத் தொகுப்பில் சேர்க்கப்படும் ஒரு பக்கம் அல்லது ஒரு உருவமாகும்.
 - * நமது நிகழ்த்துதலை மேலும் மெருங்கட்ட ஒளி மற்றும் காட்சிக் கோப்புகளை சில்லில் சேர்க்க முடியும்.

4. Slide Show வைப் பார்ப்பதற்கு தேவைப்படும் படிநிலைகளை எழுதுக.

விடை :

1. ரிப்பாரில் Slide Show ஜூகிளிக் செய்க.

2. Start Slide Show groupல் From Beginning என்பதை கிளிக் செய்க.

* உங்களுடைய சில்லுகளை முழுத்திரையில் காணலாம். அடுத்தடுத்த சில்லுகளைக் காண சுட்டியை அழுத்தவும்.

* விசைப்பலகையில் F5 விசையை அழுத்துவதன் மூலமும் நாம் முதல் சில்லிலிருந்து Slide Show வைக் காணலாம்.

III. Lab Work.

தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் பண்டிகைகள் குறித்து விளக்கக்காட்சி ஒன்றைத் தயார் செய்க. அதனைப் பொருத்தமான தலைப்பில் சேமிக்கவும்.

கூடுதல் விளாக்கள் விடைகள்

1. ஒலி மற்றும் காட்சிக் கோப்புகளை சேர்ப்பதற்கு தேவைப்படும் படிநிலைகளை எழுது.

விடை :

1. சில்லைத் திறக்கவும்.

2. Insert Menu -> Audio or Video தேர்வை கிளிக் செய்யவும். audio or video உரையாடல் பெட்டி தோன்றும்.

3. நமக்குத் தேவையான ஒலி மற்றும் காட்சிக்கோப்புகளை தேர்வு செய்து நமது சில்லினுள் சேர்க்கலாம்.

2. இயங்குபடம் என்றால் என்ன ?

விடை : இயங்குபடம் (Animation)

* சில்லு இயங்குபடம் என்பது சில்லுமாற்று விளைவைப் போன்றதே. ஆனால் இது ஒவ்வொரு தனித்தனி சில்லுக்கும் செய்வதாகும்.

* எடுத்துக்காட்டாக ஒரு சில்லில் உள்ள தலைப்பு, படங்கள், வரைபடங்கள் ஆகியவற்றிற்கும் நாம் இயக்கத்தைக் (Animation) கொடுக்கமுடியும்.

3. சில்லுவை நீக்குவது எப்படி ?

விடை :

1. நீக்க வேண்டிய சில்லுவை தேர்வு செய்யவும்.

2. Slide மெனுவை தேர்வு செய்யவும்.

3. அதில் Delete Slide தேர்ந்தெடுக்கவும். சில்லு நீங்கிவிடும்.

4. நிகழ்த்துதலைச் சேமிப்பது எப்படி ?

விடை :

1. File Menu ஜூகிளிக் செய்க.

2. Save கிளிக் செய்க. ஒரு Save As உரையாடல் பெட்டி தோன்றும்.

3. File name ஜூத்தச்சு செய்க.

4. Save பட்டனை கிளிக் செய்க.

செய்முறைகள்

இயற்பியல்

1. வெர்னியர் அளவி - ஒரு கோள் வடிவப் பொருளின் விட்டத்தைக் கணக்கிடுதல்

மதிப்பெண்கள் – 10

நேரம் – 40 நிமிடங்கள்

நோக்கம் : வெர்னியர் அளவியைப் பயன்படுத்தி கோள் வடிவப் பொருளின் விட்டம் காணல்.
 தேவையான பொருட்கள் : வெர்னியர் அளவி, கோள் வடிவப் பொருள் (கிரிக்கெட் பந்து)
 குத்திரும்:

$$(i) \text{ மீச்சிற்றளவு (LC)} = 1 \text{ முதன்மைக்கோல் பிரிவு} - 1 \text{ வெர்னியர் கோல் பிரிவு} \\ = 1 \text{ மி.மீ} - 0.9 \text{ மி. மீ}$$

$$LC = 0.1 \text{ மி.மீ (அ) } 0.01 \text{ செ. மீ}$$

$$(ii) \text{ கோள் வடிவப் பொருளின் விட்டம் (d)} = M.S.R + (V.C \times LC) \pm ZC. \text{ செ.மீ}$$

$$\text{MSR} - \text{முதன்மைக் கோல் அளவு}$$

$$VC - \text{வெர்னியர் கோல் ஒன்றிப்பு}$$

$$LC - \text{மீச்சிற்றளவு (0.01 செ.மீ)}$$

$$ZC - \text{சுழித்திருத்தம்}$$

செய்முறை:

- * வெர்னியர் அளவியின் மீச்சிற்றளவைக் கண்டறிதல்.
- * வெர்னியர் அளவியின் சுழித்திருத்தம் கண்டறிதல்.
- * கொடுக்கப்பட்டப் பொருளினை இரு கீழ்த்தாடைகளுக்கு இடையே உறுதியாகப் பற்றியிருக்கும்படிவைக்கவும்.
- * முதன்மைக் கோல் அளவினையும், வெர்னியர் ஒன்றிப்பு அளவினையும் குறிக்கவும்.
- * பொருளினை வெவ்வேறு பகுதிகளில் வைத்து சோதனையை மீண்டும் செய்து அளவினைக் கீழ்க்கண்டவாறு அட்டவணைப்படுத்துக.
- * குத்திருத்தைப் பயன்படுத்தி கணக்கீடு செய்து கோள் வடிவப் பொருளின் விட்டத்தைக் கணக்கிடவும்.

$$d = M.S.R + (V.C \times LC) \pm ZC. \text{ செ.மீ}$$

$$\text{மீச்சிற்றளவு (LC)} = 0.01 \text{ செ.மீ}$$

$$\text{சுழித்திருத்தம் (ZC)} : 0$$

வ.எண்	முதன்மைக் கோல் அளவு (MSR)	வெர்னியர் ஒன்றிப்பு (VC)	பொருளின் விட்டம் (செ.மீ.) $d = MSR + (VC \times LC) \pm ZC$
1	7.2	9.5	$7.2 + (9.5 \times 0.01) = 7.2 + 0.095 = 7.295$
2	7.2	9.4	$7.2 + (9.4 \times 0.01) = 7.2 + 0.094 = 7.294$
3	7.2	9.6	$7.2 + (9.6 \times 0.01) = 7.2 + 0.096 = 7.296$

$$\text{சராசரி: } \frac{21.885}{3} = 7.295 \text{ செ.மீ}$$

முடிவு: கொடுக்கப்பட்ட கோள் வடிவப் பொருளின் (கிரிக்கெட் பந்து) விட்டம் 7.29 செ.மீ

மதிப்பெண்பகிரிவு:

நோக்கம்	= 1 மதிப்பெண்
தேவையான பொருட்கள்	= 2 மதிப்பெண்கள்
குத்திரும்	= 2 மதிப்பெண்கள்
செய்முறை	= 2 மதிப்பெண்கள்
அட்டவணை	= 2 மதிப்பெண்கள்
முடிவு	= 1 மதிப்பெண்
மொத்த மதிப்பெண்கள்	= 10 மதிப்பெண்கள்

வேதியியல்

4. திரவங்களின் கன அளவை அளவிடல்

மதிப்பெண்கள் -10

நேரம் - 40 நிமிடங்கள்

நோக்கம் : கொடுக்கப்பட்டுள்ள நிறுமற்ற மற்றும் நிறமுள்ள திரவங்களின் கன அளவை அளவிடல்.

தேவையான பொருட்கள் : பிப்பெட் (20 மி.லி), மாதிரித் திரவங்கள், மற்றும் பீக்கர்.

செய்முறை:

இரு 20 மி.லி கன அளவுள்ள பிப்பெட்டை எடுத்து முதலில் நீரினால் நன்றாக கழுவிய பின்பு, அளக்க வேண்டிய மாதிரித் திரவத்தைக் கொண்டு அலசவும். பிப்பெட்டின் கீழ்ப்பகுதி மாதிரித் திரவத்தின் உள்ளே நன்றாக மூழ்கி இருக்கும்படி வைத்து, பிப்பெட்டின் அளவுக் குறியீட்டுக்கு மேல் திரவம் வரும்வரை உறிஞ்சி, ஆள்காட்டி விரலினால் மேல் பகுதியை அழுத்தி மூடவும். பிப்பெட்டை திரவத்தில் இருந்து வெளியே எடுத்து, அதன் அளவுக்கோடு கண்பார்வை மட்டத்துக்கு நேராக இருக்கும்படி பிடித்துக்கொண்டு, ஆள்காட்டி விரலின் அழுத்தத்தைக் குறைத்து, திரவத்தின் கீழ் பிறை தளம் பிப்பெட்டின் அளவுகோட்டைத் தொடும் வரை திரவத்தை வெளியேற்றவும். இப்பொழுது பிப்பெட்டில் இருக்கும் திரவம் மிகச்சரியாக 20 மி.லி ஆகும். பிப்பெட்டை, பீக்கர் உள்ளே வைத்து ஆள்காட்டி விரலின் அழுத்தத்தை நீக்குவதன் மூலம் திரவம் முழுவதையும் சேகரிக்கலாம்.

அட்டவணை :

வ.எண்	திரவத்தின் பெயர்	திரவத்தின் நிறம்	பிறைதளம்	திரவத்தின் கன அளவு
1.	பொட்டாசியம் பெர்மாங்கனேட்	இளஞ்சிவப்பு	மேல்பிறைதளம்	20 மி.லி
2.	காப்பர் சல்போட்	நீலம்	மேல்பிறைதளம்	20 மி.லி
3.	ஷைட்ட்ரோகுளோரிக் அமிலம் (HCL)	நிறமற்றது	கீழ்பிறைதளம்	20 மி.லி
4.	சோடியம் ஷைட்ட்ராக்சைடு கரைசல்	நிறமற்றது	கீழ்பிறைதளம்	20 மி.லி

முடிவு : மிகச்சரியாக 20 மி.லி கன அளவு கொண்ட கொடுக்கப்பட்ட வெவ்வேறு திரவங்கள் 20 மி.லி படித்துரபிப்பெட்ட மூலம் அளவிடப்பட்டன.

குறிப்பு :

1) பிப்பெட்டின் அளவுக்கோடு கண்பார்வைக்கு மேலாகவோ, கீழாகவோ இருந்தால் கன அளவு மாறுபடும்.

2) நிறமுள்ள திரவங்களை அளக்கும்போது மேல் பிறைதளம் பிப்பெட்டின் அளவுகோட்டைத் தொடுமாறு அளக்க வேண்டும்.

3) வலிமையிக்க அமிலம் மற்றும் காரங்களை ஒருபோதும் பிப்பெட்டில் உறிஞ்சக்கூடாது.

மதிப்பெண்களிற்கு :

நோக்கம் = 2 மதிப்பெண்கள்

தேவையான பொருட்கள் = 2 மதிப்பெண்கள்

செய்முறை = 2 மதிப்பெண்கள்

அட்டவணை = 2 மதிப்பெண்கள்

முடிவு = 2 மதிப்பெண்கள்

மொத்த மதிப்பெண்கள் = 10 மதிப்பெண்கள்

உயிரியல்

5. விலங்குகளின் தகவமைப்புகளைக் கண்டறிதல்

மதிப்பெண்கள் -10

நேரம் - 40 நிமிடங்கள்

நோக்கம் : கொடுக்கப்பட்டுள்ள முதுகெலும்புள்ள உயிரிகளைக் (முதுகுநானுள்ளவை) இனம்கண்டு, அவற்றில் காணப்படும் தகவமைப்புகளைப் பட்டியலிடுதல்.

- தேவையான பொருள்கள் :**
1. பைசஸ் (மீன்)
 2. இருவாழ்விகள் (தவளை)
 3. ஊர்வன (ஓணான்)
 4. பறவைகள் (மாடப்பறா)
 5. பாலுாட்டுகள் (எலி)

கண்டறிந்தவை:

கீழ் உள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள உயிரிகளை இனம்கண்டு அவைகளின் தகவமைப்புகளை குறிப்பிடுக.

அட்டவணை :

வ.எண்	உயிரியின்/ விலங்கின் பெயர்	வாழிடம்	உடல் அமைப்பு	பறத்தோல்	இடப்பெயர்ச்சி உறுப்புகள்
1.	(மீன்)பைசஸ்	நீர்வாழ்	படகுபோன்ற உடலமைப்பு. தலை, உடல், வால் உண்டு.	செதில்களால் ஆனது.	துடுப்புகள்
2.	(தவளை) இருவாழ்விகள்	நிலம் மற்றும் நீர் வாழ்	தலை, தடித்த உடல் உண்டு. கழுத்து இல்லை.	கோழை சுரப்பிகள் கொண்டது.	முன்னங் கால்கள் மற்றும் பின்னங்கால்கள்
3.	(ஓணான்) ஊர்வன	நிலம்	தலை, உடல், வால் உண்டு.	வறண்ட செதில்களால் ஆனது.	முன்னங்கால்கள் மற்றும் பின்னங் கால்கள்.
4.	(மாடப்பறா) பறவைகள்	மரங்களில் வாழும்	கதிர் வடிவம், தலை, கழுத்து, லேசான எடையளை உடல், காற்று பை நிறைந்த எலும்புகள் உண்டு.	இறகுகளால் ஆனது.	இறக்கைகள் (முன்னங் கால்களின் மாறுபாடு).
5.	(எலி) பாலுாட்டுகள்	பொந்துகள்	சிறிய தலை, கழுத்து, நாள்கு கால்கள், நீண்ட வால் உண்டு.	உரோமங்களால் ஆனது	முன்னங்கால்கள் மற்றும் பின்னங்கால்கள்.

முடிவு : கொடுக்கப்பட்ட உயிரிகளின் தகவமைப்புகளை ஒப்பிட்டு கற்றல் மூலம் நடத்தப்பட்டது. மதிப்பெண்கள் அளவிடுகள் :

நோக்கம்

= 2 மதிப்பெண்கள்

தேவையான உபகரணங்கள்

= 2 மதிப்பெண்கள்

உற்று நோக்குதல்/கண்டறிந்தவை

= 2 மதிப்பெண்கள்

அட்டவணைப்படுத்துதல்

= 2 மதிப்பெண்கள்

பதிவேட்டில் எழுதுதல்

= 2 மதிப்பெண்கள்

6. தாவர மற்றும் விலங்கு திசுக்களைக் கண்டறிதல்

நோக்கம்:

தயாரிக்கப்பட்ட நிலையான கண்ணாடி வில்லையில் இருந்து தாவர மற்றும் விலங்குகளின் திசுக்களின் கட்டமைப்பு அம்சங்களைக் கண்டறிதல்.

உற்றுநோக்கல்:

கொடுக்கப்பட்ட கண்ணாடி வில்லையின் மேல் இருக்கும் தாவர மற்றும் விலங்கு திசுக்களை அடையாளம் காண்க.

- | | | |
|-----------------------|---|---|
| அ) எளிய திசுக்கள் | - | பாரன்கைமா, கோலன்கைமா, ஸ்கிரிரன்கைமா |
| ஆ) கூட்டுத் திசுக்கள் | - | சைலம் மற்றும் ஃப்ளோயம் |
| இ) எபித்வியதிக | - | தூண் எபித்வியம் குற்றிழை எபித்வியம் |
| ஈ) இணைப்புத் திசு | - | எலும்பின் குறுக்கு வெட்டுத் தோற்றும் |
| உ) தகைத் திசு | - | எலும்புசட்க தகை, மென் தகைமற்றும் இதயத்தகை |
| ஊ) நாம்புத் திசு | - | |


திசுக்களின் படம் வரைந்து, பாகங்களை குறித்து அவற்றின் இருப்பிடம் மற்றும் செயல்களை எழுதுக.

- அ) எளிய திசுக்கள் - பாரன்கைமா, கோலன்கைமா, ஸ்கிரிரன்கைமா

1. பாரன்கைமா(இருப்பிடம்):

★ பாரன்கைமா உயிருள்ள செல்களால் ஆன எளிய நிலைத்த திசுக்கள் ஆகும்.

★ பாரன்கைமா செல்கள் சம அளவுடைய, மெல்லிய கவர் உடைய முட்டை வடிவ அல்லது பலகோண அமைப்புடைய செல் இடைவெளியுடன் கூடிய திசுவாகும்.



பாரன்கைமா

செயல்கள்:

★ பாரன்கைமா திசுக்கள் மீது ஒளிபடும் பொழுது அவை பகுங்கணிகங்களை உற்பத்தி செய்கின்றன.

★ அவைகுளோரான்கைமா எனப்படும்.

2. கோலன்கைமா(இருப்பிடம்):

★ கோலன்கைமா புறத்தோலுக்குக் கீழேயுள்ள உயிருள்ள திசுவாகும்.



கோலன்கைமா

★ கோலன்கைமா சீர்று தடித்த லிக்னின் இல்லாத செல்கவர் கொண்ட செல்களால் ஆனது.

★ செல்கள் நீண்ட சதுர அமைப்பு அல்லது சிறுத்த முனையுடைய புரோட்டோபிளாசம் பெற்றவை.

★ தடித்த லிக்னின் இல்லா செல்கவரை இவைகள் கொண்டுள்ளன.


செயல்கள்:

★ கோலன்கைமா தாவர உறுப்புகளுக்கு வலிமை அளிக்கிறது.

3. ஸ்கிரிரன்கைமா:

★ ஸ்கிரிரன்கைமா லிக்னினால் ஆன தடித்த செல்கவரை உடையது.

★ ஸ்கிரீன்கைமா செல்கள் முதிர்ந்த நிலையில் புரோட்டோபிளாசம் அற்றுக் காணப்படும் இறந்த செல்களாகும்.



(அ) இழைகள் (ஆ) ஸ்கிரிரன்கைமா

★ இவை இருவகைப்படும். நார்கள் மற்றும் ஸ்கிரீன்ரூக்கள்.

★ நார்கள் நீண்ட ஸ்கிரீன்கைமா செல்களால் ஆனவை.

★ செல்கவர் லிக்னின் பொருளால் ஆனது.

★ நார்கள் அதிக அளவு தாவரங்களில் காணப்படுகின்றன.

★ சராசரியாக நார்கள் 1 முதல் 3 மிமீநீளமுடையவை.

செலக்கன் 9 அறிவியல்

198

കെ.എസ്.എൽ.


ஆ) கூட்டுத்திக்கள் - சைலம் மற்றும் ஃபுளோயம். கொடுக்கப்பட்ட கண்ணாடி வில்லையின் மேல் இருக்கும் கூட்டுத்திக்கள் சைலம் மற்றும் ஃபுளோயம் செயல்கள்:

ஸைலம்

*இவை உணவு மற்றும் கனிமங்களை கடத்துகின்றன.


*கடத்தல் பெரும்பாலும் ஓரே திசையில் நடக்கிறது. அதாவது, வேரிலிருந்து தாவாத்தின் மேல் பகுதிகளுக்கு டிரக்கீடுகள் மற்றும் சைலக் குழாய்கள் மூலம் கடத்துகின்றன.

*சைலக்குழாய்கள், டிரக்கீடுகள், சைலம், பாரன்கைமா மற்றும் சைலம் நார்களால் ஆனவை.



சைலக்குழாய்கள் மற்றும் டிரக்கீடுகள்

- * இவை கரிமக் கரை பொருட்கள் அல்லது உணவுப் பொருட்களை கடத்துகின்றன.
- * கடத்தல் இரு திசைகளிலும் நடக்கிறது.
இலையிலிருந்து வளரும் மற்றும் சேமிப்பு உறுப்புக்கு அல்லது சேமிப்பு உறுப்பில் இருந்து வளரும் பாகங்களுக்கு சல்லடைக்குழாய்கள்மூலம் கடத்துகின்றன.
- * ஃபுளோயம் துணை செல்கள், ஃபுளோயம், பாரன்கைமா, சல்லடைக்காறுகள் மற்றும் ஃபுளோயம் நார்களால் ஆனவை.



“புதோயம் திட்டவிளை
நின்றவட்டு தோற்றும்.

இ) எபிக்ஸி-கால்-எபிக்ஸி குறிமை எபிக்ஸி

தூண் ஏரிக்ஸியம் :

- * இதுநீண்டதுண்ணகளைப் போன்ற ஒழிறை அடுக்கு செல்களால் ஆனது. ஃபுளோயம் திகவின் உட்கரு, செல்களின் அடிப்பகுதியில் அமைந்துள்ளது. இது இரைப்பை, சீந்துப்பை, தீந்துப்பை, சிறுகுடல், பெருங்குடல், அண்டக்குழல் மற்றும் கோழைச் சவ்விலும் படர்ந்து காணப்படுகிறது.

କେବଳକୁଳ


- * இவை முக்கியமாக சுரத்தல் மற்றும் உறிஞ்சுதல் வேலையைச் செய்கின்றன.

குறுயிழை எபித்வியம் :

- * சில தூண் எபிதீலியங்கள் ரோமங்கள் போன்ற மென்னையான வெளிநிட்சிகளைப் பெற்றுள்ளன.
 - * அவைகுறுயியை எபிதீலியம் என்று அழைக்கப்படுகின்றன.
 - * இது சுவாசக் குழாய், சுவாசப் பாதையின் நுண்குழல்கள், சிறுநீரகக் குழல்கள் மற்றும் அண்டக் குழல்களில் காணப்படுகிறது.

କେସାଳିଙ୍କର୍:

- * இவைகளின் செயல், துகள்களை அல்லது கோழியை ஒரு குறிப்பிட்ட திசையில் எபிதீலியத்தின் மீது நகர்த்துவது ஆகும்.



செலக்சன்

எங்கள் வெளியீடுகள்

3 முதல் 10 வகுப்பு வரை

தமிழ்

ஆங்கிலம்

கணக்கு

அறிவியல்

சமூக அறிவியல்

3 முதல் 6 வகுப்பு வரை 5 in 1

தமிழ் வழி & ஆங்கில வழி

அன்பு நிலையம்

129, வடக்கு ஆவணி மூல வீதி

மதுரை - 625001

94430 43338

94430 46662